



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 4(1).] பாராளுமன்றம்

4 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்
2016 ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது

2016 ஆகஸ்ட் 23, செவ்வாய்க்கிழமை

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

*

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 1),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 சனவரி 20 ஆம் திகதிய 1950/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 2),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 சனவரி 28 ஆம் திகதிய 1951/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 3),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 பெப்ரவரி 29 ஆம் திகதிய 1956/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 4),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 மார்ச் 08 ஆம் திகதிய 1957/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 இ பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 மே 02 ஆந் திகதிய 1965/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.3),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 இ பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 மே 16 ஆந் திகதிய 1967/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.4),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 மே 19 ஆந் திகதிய 1967/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

*

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

*

பிரதேச அபிவிருத்தி அமைச்சர்,— குறைநிரப்புத் தொகை,— செலவீனத் தலைப்பு 147, நிகழ்ச்சித்திட்டம் 01,— † செயற்பாட்டு நடவடிக்கைகள் 2016 ஜனவரி 01 ஆம் திகதியுடன் ஆரம்பித்து 2016 திசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் நிதி ஆண்டின் பயன்பாட்டுக்காக இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் ஏற்கனவே அங்கீகரித்துள்ள செலவின எல்லைகளை விஞ்சாத வகையில் அதன் பலதரப்பட்ட செலவீன தலைப்புக்களின் கீழ் எதிர்பார்த்த சேமிப்புக்களை தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தின் செலவீனத் தலைப்பு “வரவுசெலவுத்திட்ட ஒத்துழைப்பு சேவைகள் மற்றும் அவசர நிலைமைகள் செயற்திட்டத்திற்கு” மாற்றிக் கொள்வதற்கும் 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வரவுசெலவுத்திட்ட வகுத்தீட்டுச் சட்டத்தின் 6.1 மற்றும் 6.2 ஆம் பிரிவுகளினால் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்பட்டு இனங்காணப்பட்ட வெளிநாட்டு நிதியளிப்புடன் செயற்படுகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி குறைநிரப்பு நிதி ஏற்பாடாக உரிய அமைச்சுக்களுக்கு மாற்றுவதற்கு இயலும் வகையில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசுக்குச் சொந்தமான வேறு ஏதேனுமொரு நிதியத்திலிருந்து இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் விருப்பின் பிரகாரம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்தினால் நிதியளிப்பு செய்யப்பட்ட ரூபா ஐம்பத்தொன்பது கோடி இருபத்தொன்பது இலட்சத்து இருபத்து ஐந்து ஆயிரங்கள் (ரூ. 592,925,000) தொகையினை விஞ்சாத தொகையொன்றை அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பிரகாரம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்துள்ளார்.

(4)

அட்டவணை

தலைப்பு:-	147 - பிரதேச அபிவிருத்தி அமைச்சு
நிகழ்ச்சித்திட்டம்:-	1 - செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள்
மீண்டெழும் செலவீனம்	- ரூ. 469,425,000
மூலதனச் செலவீனம்	- ரூ. 123,500,000
மொத்தச் செலவீனம்	- ரூ. 592,925,000

(ரூபா ஐம்பத்தொன்பது கோடி இருபத்தொன்பது இலட்சத்து இருபத்து ஐந்து ஆயிரங்கள் மாத்திரம்)

அரசு அலுவலர்களுக்கான முற்பண "பீ" கணக்கு

உச்ச செலவீன எல்லை (உச்ச வரவு எல்லை)	- ரூ 2,000,000
குறைந்த கிடைப்பளவு எல்லை (குறைந்த செலவு எல்லை)	- ரூ. 150,000
உச்ச வரவு நிலுவை எல்லை	- ரூ. 3,500,000

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

† 2016 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குறைநிரப்பும் மதிப்பீட்டைப் பார்க்க. 1 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடுகளின் மொத்தம் ரூபா. 55,000,000

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

**2016 செப்டெம்பர் 06, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்**

77/ '15

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2014.07.01 ஆம் திகதி முதல் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள உணவுச் சுவையூட்டிகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு சுவையூட்டிக்கும் தடைவிதிக்கப்படுவதற்கான காரணம் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி தடைசெய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்றே அஜினமொட்டோ அல்லது மொனோசோடியம் க்ளூடமேட் (MSG) சுவையூட்டியும் மனித உடலுக்கு பாதகமானதென்பதையும்;
(ii) இது புற்றுநோய் மற்றும் நரம்பு நோய்கள் உள்ளிட்ட பாரதூரமான நோய்களுக்கு காரணமாக அமைகின்றதென்பதையும்;
(iii) ஒரு வருடத்தில் 2200 மெட்ரிக் தொன்னை விட அதிகளவில் மேற்படி சுவையூட்டி இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
- (இ) (i) மொனோசோடியம் க்ளூடமேட் பாவனையை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

456/ '16

கௌரவ எம்.எச்.எம் சல்மான்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹிங்குரக்கொட பிரதேச சபையினால், குப்பை கூளங்களை அப்புறப்படுத்தும் இடமாக இனங்காணப்பட்டுள்ள ரொட்டவெவ, பொல்வத்த காணி அசத்தமடைந்து அதன் நீர் மூலங்களுக்கு சேதமேற்படக்கூடிய ஆபத்தான நிலைமை நிலவுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) குடிநீர் பிரச்சினையும் சிறுநீரக நோய் நிலைமையும் தீவிரமடைந்துள்ள மேற்படி பிரதேச மக்களுக்கு இதன் மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iii) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பேற்படாத வகையில் முறைசார்ந்ததாக கழிவுகற்றல் திட்டமொன்றை ஆரம்பிப்பாரா என்பதையும்;
- (iv) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

464/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2016 சனவரி 01 திகதியில் உள்ளவாறு சனாதிபதியினால் அவரது பணியாட்தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள சகல ஆலோசகர்கள், செயலாளர்கள், ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள், பிரத்தியேக உதவியாளர்கள் மற்றும் வேறு இவ்வாறான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி (i) இற்கு அமைவாக மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவுகள், பணியாட்டொகுதி மற்றும் ஏனைய வசதிகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- (iv) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

479/ '16

கௌரவ கனக ஹேரத்,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 2015 ஆம் ஆண்டில்,
- (i) இலங்கையர்களால் நுகரப்பட்ட சீனியின் அளவு எத்தனை மெற்றிக் தொன்கள் என்பதையும்;
- (ii) நுகர்வு செய்யப்பட்ட சீனியில் இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iii) இறக்குமதி செய்யப்பட்ட சீனித் தொகையின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
- (iv) உள்நாட்டு சீனித் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(6)

- (ஆ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு சீனித் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2015 ஆம் ஆண்டில் சீனி உற்பத்தியில் அதிகரிப்பொன்று ஏற்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

598/ '16

கௌரவ லக்ஷீ ஜயவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) முதலாந் தரத்திலிருந்து உயர் தரம் வரை கல்வியை போதிக்கின்ற இலங்கையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) மேற்படி பாடசாலைகளின்,
(i) பெயர்கள் யாவையென்பதையும்;
(ii) அமைவிட பிரதேசங்கள் யாவை என்பதையும்;
(iii) நிருவாகிகள் யாவர் என்பதையும்;
(iv) கல்வி கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
வெவ்வெறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) அரசு பாடசாலைகளில் போன்று தனியார் பாடசாலைகளிலும் அதிகளவில் இலங்கையர்களின் பிள்ளைகளே கல்வி கற்கின்றார்கள் என்பதையும்; தனியார் பாடசாலைகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுகின்றதென்பதையும்;
(ii) தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குதல் மற்றும் நியாயமான கட்டண அறவீடு போன்ற விடயங்களை மேற்பார்வை செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான செயன்முறையொன்று துரிதமாக தயாரிக்கப்பட வேண்டுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?
- (ஈ) (i) மேலே (இ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள செயன்முறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

634/ '16

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்திசெய்யாத ஆட்கள் முறைசார்ந்த ஆட்சேர்ப்பு நடைமுறையின்றி வன்னி மாவட்டத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டுள்ளனரென்பதை அறிவாரா;
(ii) அவ்விதமாக தகைமைகளின்றி ஆட்சேர்க்கப்பட்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தகவல்கள் யாவை;
(iii) முறைசாரா விதத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆட்களை சேவையிலிருந்து அகற்றி முறைசார்ந்த விதத்தில் புதிதாக உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

665/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடனோ அல்லது இந்திய கம்பனியொன்றுடனோ உடன்படிக்கையொன்று கைசாத்திட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி உடன்படிக்கையை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) மேற்படி உடன்படிக்கைக்கான அமைச்சரவையினதும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினதும் அங்கீகாரம் அல்லது அவதானிப்புகள் அடங்கிய ஆவனங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iv) மேற்படி ஒப்பந்தம் குறிப்பிட்ட கம்பனிக்கு வழங்கப்பட்டிருப்பது பகிரங்க கேள்விப் பத்திர நடைமுறையை பின்பற்றியா என்பதையும்;
- (v) ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்படி நவீனமயப்படுத்தலுக்கான செலவு எவ்வளவென்பதையும்;
- (vi) நவீனமயப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) இன்றேல், ஏன்?

720/ '16

கௌரவ இஷாக் ரஹுமான் ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு ,— (1)

- (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் கமத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர் என்பதையும்;
- (ii) இப்பிரதேசத்தில் பெரிய மற்றும் சிறிய அளவிலான பல குளங்கள் மறுசீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன என்பதையும்;
- (iii) குறிப்பாக 16 பெரிய குளங்களும் 48 சிறிய குளங்களும் துரிதமாக மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றன என்பதையும்;
- அவர் அறிவாரா?

(ஆ) மேலே அ (iii) இல் குறிப்பிடப்பட்ட குளங்களின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

724/ '16

கௌரவ ரஞ்சித் த சொய்ஸா,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) உடவலவ நீர் வழங்கல் திட்டத்தில், பனஹடுவ மொத்த நீர்த் தாங்கிக்கு அண்மிய பனஹடுவ கிராமத்தின் துணை வீதிகளுக்கு நீர் வழங்கலை பெற்றுக் கொடுக்காது, அதற்கு அண்மித்ததாக பிரதான குழாயொன்றை இடுவதற்கு அரசாங்கம் செலவு செய்துள்ள மொத்தப் பணத் தொகை எவ்வளவு;
- (ii) இதன் மூலம் நீர் வழங்கலைப் பெற்றுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாது;
- (iii) ஒரு நீர் பாவனையாளருக்காக அரசாங்கம் ஏற்றுள்ள பணத்தொகை அண்ணளவாக எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) வீடுகளில்லாத 03 காணித்துண்டுகளுக்காக 850 மீற்றர் தூரத்துக்கு நீர்க்குழாய் இடப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;
- (ii) இந் நீர் வழங்கலை பெற்றுக்கொண்ட பாவனையாளர்களுடன் இரத்தினபுரி பிரதேச முகாமையாளருக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கின்றதா;
- (iii) தனது பதவி அதிகாரத்தைப் பாவித்து இவ்வுத்தியோகத்தர் அரசு நிதியை முறையற்றவாறு உபயோகித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (iv) ஆமெனில், அப் பணத்தொகை யாது;
- (v) இத்தொகையை மீள அறவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

729/ '16

கௌரவ பந்துல குணவர்தன,—நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 2015 இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் "மாளிகை வரி" எனும் புதிய வரி முன்மொழியப்பட்டு, 2016 வரவு - செலவுத்திட்டத்தின் மூலம் இது தொடர்ந்தும் வலுப்படுத்தப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (ii) மேற்குறிப்பிட்ட மாளிகை வரியை அறவிடுவதன் அடிப்படை யாது;
- (iii) 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்த வரியின் மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்த மொத்த வரி வருமானம் யாது;
- (iv) மேற்படி வருடங்களில் மாளிகை வரியைச் செலுத்தியவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

779/ '16

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) மாத்தறை மாவட்டத்திலுள்ள மொறவக்க கல்விக் கோட்டத்தில் பாடசாலை ஆசிரியராக முப்பது (30) வருடங்கள் சேவையாற்றி இரண்டு (02) வருடங்களுக்கு முன் ஓய்வுபெற்ற வண. தலுபொத்த உபாலி தேரருக்கு ஓய்வூதியங்கள் பணிப்பாளர் நாயகத்தினால் 02/110/6342 எனும் ஓய்வூதிய இலக்கம் வழங்கப்பட்டிருந்ததென்பதையும்;
- (ii) வண. தலுபொத்த உபாலி தேரருக்கு உரிய ஓய்வூதியம் இற்றைவரை செலுத்தப்படவில்லையென்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) வண. தலுபொத்த உபாலி தேரருக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவுகளை மேலும் காலதாமதமின்றி செலுத்துவதற்கு அவர் ஓய்வூதியங்கள் பணிப்பாளர் நாயகத்திற்குப் பணிப்புரை வழங்குவாரா என்பதை அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

784/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) கம்பஹா மாவட்டத்தில் பூக்கள் மற்றும் அலங்கார இலைகள் சார்ந்த கைத்தொழிலில் ஈடுபடுகின்ற ஏறக்குறைய 5000 பேர் இருக்கிறார்கள் என்பதையும், ஏறக்குறைய 28 சங்கங்கள் இயங்கிவருகின்ற இக்கைத்தொழிலுக்கு கடந்த அரசாங்கம் ஊக்குவிப்புகளை வழங்கியதென்பதையும் அவர் அறிவாரா?
- (ஆ) (i) கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், பிரதேச செயலாளர் பிரிவுக்கிணங்க ஓகிட், அந்தூரியம் மற்றும் அலங்கார இலைகளின் செய்கையாளர்கள், சந்தைப்படுத்துனர்கள், சிறிய நடுத்தர அளவிலான மற்றும் பாரிய அளவிலான செய்கையாளர்கள் மற்றும் பூக்களின் ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
- (iii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் முதல் காலாண்டில் (அ) இல் குறிப்பிட்ட ஆட்களை ஊக்குவிக்கவும் தொழில்முயற்சியில் தக்கவைத்துக்கொள்ளவும் புதியவர்களை தொழில்முயற்சிகளில் இணைத்துக்கொள்வதற்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள், வழங்கிய நிவாரணங்கள், அதற்காக ஒதுக்கிய பணத்தொகை மற்றும் நன்மைபெறுனர்களின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா;
- (இ) கடந்த அரசாங்கத்தினால் களணிய பல்கலைக்கழகத்தினூடாக கம்பஹா தாவரவியல் பூங்காவில் ரூபா 22 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இழையச்செய்கை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், உருவாக்கப்பட்டுள்ள மலர் வகைகள், நாற்றுக்கள் வழங்கப்பட்ட மலர் தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

790/ '16

கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ராஜகிரியவில் அமைந்துள்ள விக்டோரியா இல்லம் 14 வாட்டுகளை கொண்டுள்ளதோடு குணப்படுத்த முடியாத 153 ஊனமுற்றவர்கள் தங்கியுள்ளனரென்பதையும்;
- (ii) மேற்படி இல்லத்தில் தங்கியுள்ளவர்களின் அனைத்து பணிகளுக்காக மற்றும் நீர், மின்சாரம் ஊழியர் சம்பளம் உட்பட நிர்வாக செலவுகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் ரூபா 08 மில்லியன் தொகையை பெற்றுக் கொடுக்கின்றதென்பதையும்;
- (iii) மேற்படி தொகை அப் பணிகளுக்கு போதுமானதல்ல என்பதையும்;
- (iv) ஊழியர்களுக்கு செலுத்தப்படுகின்ற சம்பளம் போதியதாயில்லாமையினால் புதிதாக ஊழியர்களை ஆட்சேர்க்க முடியாதுள்ளதன் மூலம் பணியாட்டொகுதியினரும் போதுமான அளவில் இல்லையென்பதையும்;
- (v) பணியாட்டொகுதியினருக்கு போதிய அளவு உத்தியோகபூர்வ விடுதி வசதிகள் இல்லாமை மற்றும் போதியளவு சம்பளம் கிடைக்காமையினால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களிடமிருந்து சிறந்த சேவையினை பெற்றுக்கொள்வது பிரச்சினையாக உள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) (i) தற்போதுள்ள ஊழியர்களிடமிருந்து ஆகக்கூடிய சேவையை பெற்றுக் கொள்வதற்காக அவர்களது சம்பளத்தை அதிகரிக்கவும் வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) புதிதாக ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

791/ '16

கௌரவ டலஸ் அழஹப்பெரும,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) உலக இஸ்லாமிய இராச்சியத்திற்காக பயங்கரவாதத்தை விதைக்கின்ற ISIS அமைப்பில் இலங்கையரும் இணைந்துள்ளனர் என்பது உண்மையா என்பதையும்;
- (ii) ஆமெனில், தற்போது ISIS பயங்கரவாதத்திற்கு போராடுவதாக வெளிவந்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) அவ்வாறு போராடும் போது இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள ஆட்கள் உள்ளனரா என்பதையும்;
- (iv) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை, அவர்களது பெயர்கள் மற்றும் அவர்கள் இறந்துள்ள நாடுகள் தனித்தனியாக யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) ISIS அமைப்பின் விஸ்தரிப்பு தொடர்பாக தயாரித்துள்ள திட்டங்களின் பிரகாரம் 2020 இல் இலங்கையும் அவர்களின் போர்க்களமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது உண்மையா என்பதையும்;
- (ii) அரசு புலனாய்வுப் பிரிவினால் தற்போது ISIS பயங்கரவாதம் இலங்கையினுள் பரவுவதை தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி ஆலோசனைகளை செயற்படுத்துவதில் தடைகள் உள்ளனவா என்பதையும்;
- (iv) இலங்கையில் ஏதேனும் அரசியல் கட்சி அல்லது அமைப்பு அல்லது அரசு சார்பற்ற அமைப்பு ISIS அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கின்றதா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

799/ '16

கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS), இலங்கை நிருவாக சேவை (SLAS) போன்ற சேவைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகள் கொழும்பில் மட்டுமே நடத்தப்படுகின்றன என்பதையும்;
- (ii) மேற்படி பரீட்சைகள் கொழும்பிலுள்ள பரீட்சை நிலையங்களில் மாத்திரம் நடாத்தப்படுவதன் மூலம் தூரப் பிரதேசங்களிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகின்றதென்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) விண்ணப்பதாரர்கள் எதிர்நோக்க நேரிடுகின்ற சிக்கல்கள் தொடர்பாக கவனம் செலுத்தி, எதிர் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான பரீட்சைகளை நடாத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 07, புதன்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

384/ '15

கௌரவ புத்திக பதிரண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இலங்கை மின்சார சபைக்குத் தேவையான மின்மாற்றிகளைப் பெற்றுக் கொள்ளும்போது கேள்விப்பத்திரங்கள் கோரப்படுகின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டபோது முன்வந்த நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iii) மேற்படி நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களின் பெறுமதி தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி நிறுவனங்களில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) தற்போது இலங்கை மின்சார சபைக்கு மின்மாற்றிகளை வழங்கும் நிறுவனம் யாதென்பதையும்;
- (ii) அந்த நிறுவனத்தின் உரிமையாளர்/உரிமையாளர்கள் மற்றும் /அல்லது பணிப்பாளர் சபையினர் யாவர் என்பதையும்;
- (iii) இவர்கள் இலங்கை மின்சார சபையில் வகிக்கின்ற பதவிகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மின்மாற்றிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் கேள்விப்பத்திரம் கோரப்படவுள்ள திகதி யாதென்பதையும்;
- (ii) அதன்போது ஏனைய கேள்விப்பத்திரதாரர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

458/ '16

கௌரவ எம். எச்.எம். சல்மான்,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த காலங்களில் கண்டி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், பேராதெனியவிலிருந்து தெல்தொட்ட வரையான பிரதான வீதி அபிவிருத்தி செய்யப்படாமையினால் பொதுமக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளதென்பதை அறிவாரா;
- (ii) ஆமெனில், பேராதெனிய நகரிலிருந்து தெல்தொட்ட, ரிக்கில்லகஸ்கட வரையும், பேராதெனிய கலஹா பாலம் ஊடாக தெல்தொட்ட வரையும் மேற்படி பிரதான வீதிகளுக்கு காப்பட்டு இட்டு நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
- என்பதையும் அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

465/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டினுள் சனாதிபதி அவர்கள் கலந்துகொண்ட வெளிநாட்டு பயணங்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் கலந்துகொண்டவர்களின் பெயர், பதவி மற்றும் இந்நபர்களுக்காக அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களினால் ஏற்கப்பட்ட செலவுகள் தனித்தனியே யாவை என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

480/ '16

கௌரவ கனக்க ஹேரத்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோரின் வாழ்க்கைத் தொழில் இறப்பர் பால் வெட்டுதலாகும் என்பதையும்;
- (ii) தற்போது பலமாத காலமாக இறப்பர் பாலின் விலை மற்றும் உலர்ந்த இறப்பர் ஷீட்டின் விலை கீழ் மட்டத்தில் இருக்கின்றதென்பதையும்;
- (iii) இதற்கான தீர்வாக அரசாங்கத்தினால் ஒரு கிலோ இறப்பருக்கு ரூபா 350/- கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை சந்தையில் தற்போது அமுலில் இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) ஆமெனில், இறப்பர் பால் வெட்டுவதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட மக்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

721/ '16

கௌரவ இஷாக் ரஹுமான்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது அநுராதபுரம் மாவட்டத்தின், கிராமிய மருத்துவசாலைகளில் மருத்துவர்களுக்கான பெரும் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதையும்;
- (ii) அதன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
- (iii) அநுராதபுரம் மாவட்டத்தின், மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவில், இத்திரிகொல்லாவ கிராமத்தில் மத்திய மருத்துவ நிலையம் பல காலமாக மூடப்பட்டுள்ளதென்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) மருத்துவர் பற்றாக்குறை நிலவுகின்ற மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவசாலைகளுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
- (ii) இத்திரிகொல்லாவ மத்திய மருத்துவ நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்படும் திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

732/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கொடும்பு மாவட்டத்தில்,
 (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
 (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
 ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
 (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
 (ii) பகுதியளவிலான அரசு நிறுவனங்கள்;
 (iii) தனியார் துறை;
 (iv) கைத்தொழில்துறை;
 (v) விவசாயத்துறை;
 (vi) சேவைத் துறை;
 இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

780/ '16

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 150 இற்கும் மேற்பட்ட தேசிய பாடசாலைகள் முறையாக நியமிக்கப்படாத அதிபர்களுடன் தொழிற்படுவதுடன் அப்பாடசாலைகளில் நிர்வாகம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
 (ii) அத்தேசியப் பாடசாலைகளுக்கு அதிபர்களாகத் தெரிவுசெய்யப்படக் கூடிய தகுந்த ஆசிரியர்களிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களைக் கோரியது என்பதையும்;
 (iii) 2015 ஆம் ஆண்டு இறுதியில் அமைச்சு இந்நோக்கத்திற்காகப் பரீட்சையொன்றை நடத்தியது என்பதையும்;
 (iv) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 2016 மார்ச் மாதம் நேர்முகத் தேர்வுகளை அமைச்சு நடத்தியது என்பதையும்;
 (v) இற்றைவரை இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சினால் நடவடிக்கையெதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
 அவர் அறிவாரா?
- (ஆ) (i) அதிபர்களை நியமிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கான காரணங்களையும் யாவையென்பதையும்;
 (ii) பரீட்சார்த்திகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
 அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

781/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிதி ஆண்டுக்காக வெளியிட்டுள்ள முக்கியமான நிதியியல் தகவல்களுக்கமைய 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில்,
- (i) ஐந்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி மற்றும் ஏற்பட்ட மாற்றம்;
- (ii) ஐந்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒதுக்குகளின் பெறுமதி மற்றும் ஏற்பட்ட மாற்றம்;
- (iii) நிதிச் சொத்துக்கள் பெறுமதிக் குறைப்பு (வர்த்தக பங்குகள்);
- (iv) அங்கத்தவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வீடமைப்பு கடன் வசதிகளின் அளவு மற்றும் மாற்றம்;
- எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) மேற்குறிப்பிட்ட (அ) (i), (ii), (iii) மற்றும் (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றத்துக்கு ஏதுவான காரணங்கள் யாவை என்பதையும் அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 08, வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

487/ '16

கௌரவ கனக ஹேரத்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டு இறுதியில் நாட்டிலிருந்த தொழிலற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) 2016 ஆம் ஆண்டில் மேற்படி பட்டதாரிகளில் எத்தனை பேருக்கு அரசு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும்;
- (iii) எஞ்சிய பட்டதாரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) தொழிலற்ற பட்டதாரிகளை தனியார் துறையின் தொழில் வாய்ப்புகளுக்கு ஆற்றுப்படுத்துவதற்கான ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திட்டத்தை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

517/ '16

கௌரவ புத்திக பத்திரண,— சுகதாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெறுகின்றதென்பதையும்;
(iii) இத்தகைய கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் பாதுகாப்பற்ற முறையிலும் சட்டவிரோதமான விதத்திலும் செயற்படுகின்றன என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) 2012.01.01 ஆம் திகதி முதல் 2015.12.31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இனங்காணப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி நிலையங்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவைக்கேற்ப மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) அச்சட்டங்கள் போதியதாயில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அச்சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(v) கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

643/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) மொனராகல கல்வி வலயத்துக்குரிய, மொ/அலுபொத்த முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தை 1000 இரண்டாம் நிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் உள்ளடக்குகையில், அதன் ஆரம்பப் பிரிவு பிரிக்கப்பட்டதென்பதையும்;
(ii) 2013 ஆம் ஆண்டில், மொ/அலுபொத்த முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை எனப் பெயரிடப்பட்டுள்ள மேற்படி பாடசாலைக்கு நிரந்தர கட்டடம் அல்லது தேவையான பௌதீக வளங்கள் உள்ளிட்ட தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) மேற்படி ஆரம்பப் பாடசாலைக்கு நிரந்தர கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கும் தேவையான பௌதீக வளங்களை வழங்குவதற்கும் மற்றும் தகைமை வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (இ) இன்றேல், ஏன்?

705/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்களில் 2016 மார்ச் மாதச் சம்பளம் 2016 ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரையில் செலுத்தப்படாமலிருந்தமை பற்றி அறிவாரா என்பதையும்;
(ii) தமது ஊழியர் அனைவரினதும் 2016 மார்ச் மாத சம்பளத்தை குறித்த திகதியில் முழுமையாக பெற்றுக்கொடுக்க தவறிய டிப்போக்கள் யாவை என்பதையும்;
(iii) எதிர்வரும் காலத்தில் உரிய திகதியில் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
 - (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
 - (ii) பகுதியளவிலான அரசு நிறுவனங்கள்;
 - (iii) தனியார் துறை;
 - (iv) கைத்தொழில்துறை;
 - (v) விவசாயத்துறை;
 - (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2000 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நன்கொடைகளின் ரூபாய்களிலான பெறுமதி, ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
- (ii) 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதிப்பீட்டில் ஊகிக்கப்பட்ட வெளிநாட்டு நன்கொடைகளின் அளவு யாது;
- (iii) 2015ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வெளிநாட்டு நன்கொடைகளின் அளவு யாது;
- (iv) 2015ஆம் ஆண்டில் வெளிநாட்டு நன்கொடைகள் குறைவடைந்தமைக்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை;
- (v) 2016 ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நன்கொடைகள் தொடர்பில் அனுசூலமானதும் நேரிடையானதுமான மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றதா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

783/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ரஷ்யாவிற்கான, முன்னாள் இலங்கை தூதுவர் திரு. உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு கடவுச் சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
- (iii) இவருக்கும் இவரது மனைவிக்கும் சாதாரண வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
- (v) இதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு ஏதேனும் விதப்புரை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vi) ஆமெனின், அக்கடிதத்தை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (vii) இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட சாதாரண வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு திரு. உதயங்க வீரதுங்க இலங்கைக்கு வந்தாரா என்பதையும்;
- (viii) இன்றேல், இக்கடவுச் சீட்டுகள் யாரால் கையேற்கப்பட்டன என்பதையும்;
- (ix) மேற்படி கடவுச் சீட்டுகள் கையேற்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

788/ '16

கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன,— உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில், 11 பிரதேச செயலாளர் பிரிவுகளின், நிருவாக நடவடிக்கைகள் இதுவரை பழைய எல்லைகளின்படி நடைபெற்றுவந்ததுடன், 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க அதிகாரத்தைக் கையளிக்கும் சட்டம் மற்றும் 1996.08.02 ஆம் திகதிய 935 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையின்படி புதிய எல்லைகள் அடையாளமிடப்பட்டு வருகின்றதென்பதையும்;
- (ii) இதன் மூலம், பதவி ஸ்ரீபுர பிரிவில், 31J சிங்ஹபுர, 31F பழைய மதவச்சி மற்றும் 31M சமன்புர ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன என்பதையும்;
- (iii) கோமரங்கடவல பிரிவில், 233C மயிலவெவ கிராம அலுவலர் பிரிவின் ஒரு பகுதியும், சேருவில் பிரிவின் ஒரு சில பகுதிகளும் வேறு பிரிவுகளுக்குப் பிரிந்துசெல்கின்றதென்பதையும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) (i) பழைய நிருவாகப் பிரிவுகளுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த கிராம அலுவலர் பிரிவுகளும் கிராமங்களும் யாவை;
- (ii) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்ட சட்டத்தின் படி எல்லைகளை மீள அடையாளமிடுகையில் வேறு பிரிவுகளுக்குரித்தாயிருந்த கிராம அலுவலர் பிரிவுகள் / கிராமங்கள் யாவை;
- (iii) தற்போது செயற்படும் எல்லை நிர்ணய குழுவின் தீர்மானத்தின்படி புதிதாக பிரிவு எல்லைகள் அடையாளமிடப்படுமா;
- (iv) ஆமெனில், அதன் அடிப்படை யாது;
- (v) இது தொடர்பில் ஒவ்வொரு பிரிவிலும் குடியிருப்போரினது இணக்கம் வினவப்படுமா;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

792/ '16

கௌரவ டலஸ் அழகப்பெரும்,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரை கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.10 ஆம் திகதி முதல் இற்றை வரை இலங்கைக்கு முதலீடுகளுக்காக வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கை மற்றும் முதலீடு செய்துள்ள மொத்தப் பணத்தொகை எத்தனை அமெரிக்க டொலர்கள் என்பதையும்;
- (ii) முதலீட்டாளரின் நாடு, வெளிநாட்டு தொழில்முயற்சி நிறுவனம், முகவரி மற்றும் முதலீடு செய்துள்ள பணத் தொகை தனித்தனியே யாதென்பதையும்;
- (iii) இலங்கையில் மேற்படி முதலீட்டுக் கருத்திட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் மற்றும் முதலீடுகள் தனித்தனியே யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) தற்போது அக் கருத்திட்டங்களில் சேவையாற்றுகின்ற இலங்கை ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (ii) முதலீடுகளுக்கு முன்னர் தொடர்புடைய முதலீட்டாளர் பெற்றுக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட தொழில்வாய்ப்புகளின் எண்ணிக்கைக்கும் வழங்கப்பட்ட தொழில்வாய்ப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பின், அத்தகைய கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
- (iii) இலங்கையினுள் முதலீடு செய்வதற்கான வசதிகளை பெற்றுக்கொண்டு அல்லது உடன்படிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், இற்றைவரை தமது கருத்திட்டங்களை ஆரம்பிக்காத முதலீட்டாளர்கள் உள்ளனரா என்பதையும்;
- (iv) ஆமெனில், குறித்த முதலீட்டாளருக்கு அல்லது கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் யாவையென்பதையும்;
- (v) 2012, 2013, 2014 ஆண்டுகளில் இலங்கையினுள் மொத்த வெளிநாட்டு முதலீடு தனித்தனியாக எத்தனை அமெரிக்க டொலர்கள் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

800/ '16

கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளபோதிலும், அப்பிரிவுகளில் அமைந்துள்ள அநேகமான பாடசாலைகள் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?
- (இ) (i) மேலே (ஆ) வில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி பாடசாலைகளை புறக்கணிப்பதற்கான காரணங்கள் யாவை;
- (ii) முல்லைத்தீவு கல்வி வலயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித் திட்டத்தின் பிரமாணங்களுக்கமைய உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

809/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சரின் பிரத்தியேக பணியாட்டொகுதி அங்கத்தவர்களின்,
- (i) பெயர்கள் ;
- (ii) பதவிகள்;
- (iii) கல்வித் தகைமைகள்;
- (iv) சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்;
- (v) வெளிநாட்டுப் பிரயாணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அப்பிரயாணங்களுக்காக ஏற்கப்பட்ட செலவு;
- வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) மேற்படி பிரயாணங்களுக்கு மாகாண சபை நிதியம் உபயோகிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

814/ '16

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வன பரிபாலனத் திணைக்களம் அல்லது வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கத்தினால் நிருவகிக்கப்படாத காடுகள் 2001ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரதேச செயலாளர் / உதவி அரசாங்க அதிபர் / பிரதேச இறைவரி அலுவலரின் கீழ் நிருவகிக்கப்பட்டன என்பதையும்;
- (ii) 05/2001 ஆம் இலக்க சுற்றறிக்கையின் கீழ் இந்த அனைத்துக் காணிகளும் காடு பேணலதிபருக்கு ஒப்படைக்கப்பட்டன என்பதையும்;

- (iii) அரசாங்கத்தின் அவசர தேவைகளுக்கு அவசியமான காணிகளை 05/2001 ஆம் இலக்க சுற்றறிக்கையிலிருந்து விடுவிப்பதற்காக 02/2006 ஆம் இலக்கத்தின் கீழ் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டதென்பதையும்;
- (iv) அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்காக காணிகள் விடுவிக்கப்படுவதை அரசு அதிபரின்/மாவட்ட செயலாளரின் தலைமையில் தாபிக்கப்பட்ட குழுவினாடாக மேற்கொள்வதற்காக 02/2006 ஆம் இலக்க சுற்றறிக்கையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) 05/2001 ஆம் இலக்க மற்றும் 02/2006 ஆம் இலக்க சுற்றறிக்கைகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

815/ '16

கௌரவ பிரசன்ன ரணவீர,— மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) தரத்தில் உயர்ந்த சிறந்த பண்டங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நாடாளவிய சந்தைப்படுத்தல் வலையமைப்புடன் கூடிய அரசு நிறுவனமாக கூட்டறவுத்துறை இயங்குகின்றதென்பதையும்;
- (ii) அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கூட்டுறவுச்சங்கம் பிரதானமான நிறுவனமாக பயன்படுத்தப்படுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) கர்ப்பிணித் தாய்மார்களுக்காக செயற்படுத்தப்படுகின்ற “போசாக்கு பொதி” கருத்திட்டம் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவும் ஏனைய நிறுவனங்கள் ஊடாகவும் செயற்படுத்தப்படுகின்றதென்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டம் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மாத்திரம் செயற்படுத்தப்பட்டிருப்பின், இதை விட அதிகமானோருக்கு அனுகூலங்களை வழங்க முடியுமென்பதையும்;
- (iii) அதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யலாமென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

- (ஆ) (i) கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக மேற்படி கருத்திட்டத்தின் கீழ் இன்றளவில் விநியோகிக்கப்பட்டுள்ள உதவிகளின் நிதிசார் பெறுமதி எவ்வளவென்பதையும்;
- (ii) அரசு தலையீடு மற்றும் முறைசார்ந்த மேற்பார்வையின் கீழ் உள்ள கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக பெரும் எண்ணிக்கையானோருக்கு அனுகூலங்கள் கிடைக்கும் வகையில் போசாக்கு பொதி வழங்கும் வேலைத்திட்டத்தை நாடாளவிய ரீதியாக செயற்படுத்தக்கூடிய இயலுமை காணப்படுகின்ற போது, வேறு தனியார் நிறுவனங்கள் ஊடாக அதனை மேற்கொள்வதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

817/ '16

கௌரவ விமலவீர திசாநாயக்க,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) கொழும்பு அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களில் பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படைவீரர்கள் வெளி மாகாணங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றார்கள் என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) இவ்வாறு வரவழைக்கப்பட்டு பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தப்படும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படைவீரர்களில் ஒரு சிலருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவுப்படிக் கொடுப்பனவு செலுத்தப்படுவதென்பதையும்;
- (ii) இச்சேவைக்கும் நிலைமைக்கும் நிகராக சேவையில் ஈடுபடுத்தப்படும் மேலும் சில படைவீரர்களுக்கு மேற்படி கொடுப்பனவு செலுத்தப்படுவதில்லை என்பதையும்;
- (iii) இதற்கமைய சமமான சேவைகள் மற்றும் சமமான நிலைமையின் கீழ் இப் படைவீரர்கள் சிலருக்கு பாரபட்சம் காட்டப்படுவது அநீதியானதென்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) ஆமெனின், இவ்வாறு அநீதிக்கு உள்ளாகின்ற படைவீரர்களுக்கு நியாயமான வாழ்க்கைச் செலவுப்படிக் கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

518/ '16

கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையிலுள்ள பெண் பாலியல் தொழிலாளர்கள் பற்றிய தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாதென்பதையும், அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2015 ஆம் ஆண்டின் இறுதியளவில் HIV தொற்றுடன் வாழ்ந்த மற்றும் வேறு சமூக நோய்களுக்கு ஆளாகியிருந்த பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) HIV உள்ளிட்ட சமூக நோய்கள் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு மத்தியில் பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 09, வெள்ளிக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

490/ '16

கௌரவ கனக ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2015-2016 ஆம் ஆண்டு தொடர்பாக சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்காக கவனத்திற்கொள்ளப்பட்ட அளவுகோல்கள் யாவையென்பதையும்;
- (ii) அந்த அளவுகோல்களுக்கு அமைவாக சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என திருப்தி அடைகின்றாரா என்பதையும்;
- (iii) நிவாரணம் கிடைக்க வேண்டியுள்ளபோதிலும் தற்போது நிவாரணம் கிடைக்காதுள்ள குடும்பங்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (iv) இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (v) ஆமெனில், அது எத்திகதியிருந்து என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

519/ '16

கௌரவ புத்திக பத்திறை,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சில குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆட்கள் குற்றவியல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பால் மாற்றத்தை செய்துகொள்கின்றார்கள் என்பதையும்;
- (ii) அதன்பின்னர் கூட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபடக்கூடிய ஆபத்தான நிலையொன்று உள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) பால் மாற்றம் செய்துகொண்டவர்கள் இலங்கையினுள் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக அறியவந்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், இவ்வாறானவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) இவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) குற்றச்செயல்களை புரிந்த பின்னர் பால் மாற்றம் செய்துகொண்டவர்கள் சம்பந்தமாக அறியவந்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், இவ்வாறானவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) இவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

734/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கண்டி மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
 - (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
 - (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
 - (iii) தனியார் துறை;
 - (iv) கைத்தொழில்துறை;
 - (v) விவசாயத்துறை;
 - (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

785/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பத்தில் கண்டி வரை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த அதிவேக நெடுஞ்சாலையை பின்னர் வடக்கு கிழக்கு வரை நீடிக்கும் நோக்கத்துடன், “வடக்கு மத்திய அதிவேக நெடுஞ்சாலை” என்ற பெயரில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்;
- (ii) 2015 மார்ச் மாதத்தில் தற்போதய அரசாங்கம் அதன் பெயரை மாற்றி கடவத்த கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இருந்து வேலைகளை ஆரம்பித்ததென்பதையும்;
- (iii) கம்பஹா மாவட்டத்தினூடாக என்டேரமுல்லவில் இருந்து மீரிகம அம்பேபுஸ்ஸ வரை நிர்மாணிக்க உத்தேசித்துள்ள முதலாம் கட்டம் கம்பஹா மாவட்ட மக்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) இந்த வீதியின் புதிய திட்டம் மற்றும் செல்லும் வழி பற்றி சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் வதிவாளர்கள் விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளனரா;
- (ii) வீதிக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணிகள் இனங்காணப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ளனவா;
- (iii) குடியமர்ந்துள்ள காணிகள், தொழில்முயற்சி நிலையங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள், அரசாங்க காணிகள் என்ற வகையில் வகைப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா;
- (iv) உரித்துக்களை பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீட்டு முறையீடுகளை ஏற்றுக்கொள்ளலும் பரிசீலனை செய்தலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா;
- (v) விலைமதிப்பீடு செய்தலும் நடட்டஈடு செலுத்துதலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) வீதியை நிர்மாணிப்பதிலான நடப்பு நிலைமை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

789/ '16

கௌரவ விதூர விக்ரமநாயக்க,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹொரண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் உடைமையில் இருந்த தங்க நகைகள் ஏலவிற்பனையின்றி முழுத் தொகையும் ஒரே நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) கயான் துஷார எனும் மரணித்த ஆளொருவரின் கையொப்பத்தை இட்டு காசோலைகள் மாற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் மோசடிப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்து விசாரணை மேற்கொள்வதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை என்பதையும்;
- (iii) அரிசி, கறுவாடு போன்ற பொருட்களை கொள்வனவு செய்கையில் தரகு பெற்றுக் கொள்ளல், மூனகம் கிராமிய வங்கிக் கிளைக்கு தரம் குறைந்த சிசிரிவி கெமராத் தொகுதியை அதிக விலைக்கு கொள்வனவு செய்தல் மற்றும் தனியார் நிறுவனமொன்றிலிருந்து சங்கத்துக்கு கிடைக்கும் பணத்தில் 2% தொகையைப் பெற்றுக்கொள்ளல் போன்ற ஊழல் செயற்பாடுகள் தலைவர் உள்ளிட்ட சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென்பதையும்; அவர் அறிவரா?
- (ஆ) கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

793/ '16

கௌரவ டலஸ் அழகப்பெரும,— சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.01 ஆம் திகதி முதல் 2015.12.01 வரை மற்றும் 2015.12.01 ஆம் திகதி முதல் 2016.08.01 வரையிலான காலகட்டத்தினுள் நாட்டிலும் மேற்கு மாகாணத்திலும் நடைபெற்றுள்ள கொலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
- (ii) 2015.01.01 முதல் 2016.08.01 வரை நடைபெற்றுள்ள மொத்த கொலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பொலிஸ் ஆளுகைப் பிரதேசத்திற்கேற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;
- (iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள கொலைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத கொலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) 2013, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் முதல் 08 மாதங்களுக்குள் இடம்பெற்றுள்ள கொலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
- (v) 2015.01.10 திகதி முதல் 2016.08.01 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள கொலை முயற்சிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (vi) 2015.01.01 திகதி முதல் 2016.08.01 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள கொலைகள் மற்றும் கொலை முயற்சி குற்றச் செயல்களுக்கு சுடுபடைக்கலன்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

797/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கருத்துறை, நாகொட - நேபட பிரதான வீதியை அபிவிருத்தி செய்கின்ற கருத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
- (ii) அந்த வீதியை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ள அளவு எவ்வளவு என்பதையும்;
- (iii) அந்த வீதியின் கட்டுருவந்த - நாகொட பகுதிக்காக சொத்துக்கள் சேதமடைந்தவர்களுக்கு இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், இழப்பீடுகளைப் பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் செலுத்திய இழப்பீட்டுத்தொகை ஆகியன வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (v) அந்த வீதியின் நாகொட - நேபட பகுதியில், போம்புவல மங்கட பகுதியை விஸ்தரித்தல் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (vi) அதன் போது சேதமடையும் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பதையும்
- (vii) ஆமெனில், அந்த இழப்பீடுத் தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

801/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (ஆ) (i) மேற்படி மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (ii) வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற, சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதியுடைய ஆனாலும் சமுர்த்தி நிவாரணம் கிடைக்காத மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

804/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கின்றபோது, இன விகிதாசாரம் பேணப்பட வேண்டுமென கல்வி அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், குறித்த சுற்றறிக்கையின் பிரதியை சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

810/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) ஊவா மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சரின் பெயரில் இயங்குகின்ற பிரத்தியேக மன்றமொன்றுக்காக மாகாண சபையின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
- (ஆ) (i) மாகாணத்தின் மக்களுக்குச் சொந்தமான நிதியை தமது தனிப்பட்ட மன்றத்தின் பணிகளுக்காக பயன்படுத்த முடியுமா என்பதையும்;
- (ii) இது சம்பந்தமாக முறைசார்ந்த விசாரணையொன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றாரா என்பதையும்;
- (iii) மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நிதிசார் நட்டத்தை பொறுப்புக்கூற வேண்டியவர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

816/ '16

கௌரவ பிரசன்ன ரணவீர,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 மே மாதம் கொலன்னாவை, களனி, கடுவெல, ஹங்வேல்ல மற்றும் பியகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய வெள்ளத்தினால், பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக வாக்களித்த ரூபா 10,000/= கொடுப்பனவு தற்போது வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது;
- (ii) இதற்காக தற்போது செலவிடப்பட்டுள்ள நிதித்தொகை யாது;
- (iii) உதவி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவை;
- (iv) உதவி பெறுவதற்கான தகுதிபெற்ற ஆட்களின் எண்ணிக்கை யாது;
- (v) வாடகை, குத்தகை அல்லது தற்காலிக அடிப்படையில் வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுமா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக ஐக்கிய அமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிதி ரீதியான மற்றும் பொருள் ரீதியான உதவிகள் தற்போது இந்நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளனவா;
- (ii) ஆமெனில், கிடைக்கப்பெற்றுள்ள நிதி ரீதியான உதவியின் அளவு மற்றும் பொருள் ரீதியான உதவியின் பெறுமதி வெவ்வேறாக யாது;
- (iii) மேற்படி உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா;
- (iv) ஆமெனில், இவ்வுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

491/ '16

கௌரவ கனக ஹேரத்,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலவச வை-பை வலயங்களை உருவாக்கும் கருத்திட்டம் தற்சமயம் செயற்படுகின்றதா என்பதையும்;
- (ii) இதன் கீழ் உருவாக்கப்பட்ட இலவச வை-பை வலயங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) இது தொடர்பாக திருப்தியடைகின்றாரா என்பதையும்;
- (iv) இவை இயங்கும் நிலையில் காணப்படுகின்றதா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) கேகாலை மாவட்டத்தில் இலவச வை-பை வலயங்கள் நிறுவப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனின், அவ்விடங்கள் யாவை என்பதையும்;
(iii) எதிர்வரும் காலத்தில் இலவச வை-பை வலயங்கள் உருவாக்கப்படவுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

523/ '16

கௌரவ புத்திக பத்திரன,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) கொழும்பு 07 இன்டிபென்டன்ர் ஆர்கேட் வர்த்தக தொகுதியைத் தற்போது பராமரிக்கும் நிறுவனம் யாது என்பதையும்;
(ii) இதன் மூலம் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைத்துள்ளனவா என்பதையும்;
(iii) இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஊழல் மோசடிகள் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) இன்டிபென்டன்ர் ஆர்கேட் வர்த்தக தொகுதியை நிர்மாணிக்க செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) அதற்கான பணம் பெறப்பட்ட மூலம் யாது என்பதையும்;
(iii) இந்த வர்த்தக தொகுதியை திறந்து வைப்பதற்கான நடைபெற்ற விழாவுக்கு எவ்வளவு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) இந்த வர்த்தகத் தொகுதியில் உள்ள மீன் தொட்டியை நிர்மாணிக்க செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) இந்த மீன் தொட்டியை பராமரிக்க ஒரு மாதத்திற்கு செலவிடப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

735/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கண்டி மாவட்டத்தில்,
(i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
(ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,
(i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
(ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
(iii) தனியார் துறை;
(iv) கைத்தொழில்துறை;
(v) விவசாயத்துறை;
(vi) சேவைத் துறை;
இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ இந்திக அருருத்த ஹேரத் ,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பாரம்பரிய உள்நாட்டு கைத்தறி நெசவுக் கைத்தொழில் நிகழ்காலத்தில் பாரிய நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகி இருக்கின்றதென்பதையும்;
- (ii) இந்த உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதோடு தரமான உற்பத்திகளுக்காக உயர்மட்ட விலையைப் பெற்றுக்கொள்ள இயலுமென்பதையும்;
- (iii) கம்பஹா மாவட்டத்தில் பாரியளவில் பரவியுள்ள இந்த கைத்தொழிலுக்காக கடந்த அரசாங்கம் திவுலபிட்டிய, மடம்பெல்ல பிரதேசத்தில் ஏறக்குறைய 300 பாரம்பரிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திர சாதனங்களையும் அறிவையும் வழங்கியதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) கம்பஹா மாவட்டத்தில்,

- (i) குடிசைக் கைத்தொழிலாக இந்த கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள்;
- (ii) நெசவுக்கைத்தொழில் நிலையங்கள்;
- (iii) வசதிகளை வழங்க உள்ள உத்தியோகத்தர்கள்;

எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) மேலே அ (iii) இல் குறிப்பிட்டுள்ள ஆட்களின் நிலைமை பற்றி கண்டறியப்பட்டுள்ளதா;
- (ii) கைத்தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு;
- (iii) இவர்களின் மாதாந்த உற்பத்தி எவ்வளவு;
- (iv) இவை யாருக்கு சந்தைப்படுத்தப்படுகின்றன;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (ஈ) (i) தட்டுப்பாடு நிலவுகின்ற மூலப்பொருட்களை வழங்க வேலைத்திட்டமொன்று உள்ளதா;
- (ii) உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய அல்லது கொள்வனவாளர்களை தொடர்புபடுத்தும் வேலைத்திட்டமொன்று உள்ளதா;
- (iii) பயிற்சி செயலமர்வுகள் அல்லது சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றனவா;
- (iv) ஆமெனில் இறுதியாக அத்தகையதொன்று நடத்தப்பட்ட திகதி யாது;
- (v) கைத்தொழிலை விருத்திசெய்யும் வேலைத்திட்டம் யாது;

என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

பா. 8/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அரசாங்க பாடசாலைகளையும், பல்கலைக் கழகங்களையும் விடுமுறை நாட்களில் கற்கை அலகுகளுக்காகப் பெற்றுக்கொடுத்தல்,— அரசாங்க பாடசாலைகளின் விடுமுறை நாட்களிலும் பிற்பகல் நேரத்திலும், பல்கலைக்கழகங்களின் விடுமுறை நாட்களிலும், அந்த நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தக சமுதாயத்தினரையும், அரச சார்பற்ற அமைப்புகளையும், வர்த்தகச் சபைகளையும், சமுதாய அடிப்படையிலான அமைப்புகளையும் இணைத்துக் கொள்கின்றதான விரிவானதொரு வேலைத்திட்டமாக, முதியோர் மற்றும் முறைசாரா கற்கை அலகுகள் சலுகைக் கட்டண அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 9/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெற்றிடமாகின்ற கிராம உத்தியோகத்தர் பதவிகளில் பதிற் கடமை புரியும் நியமனங்களுக்காக வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்,— கிராம உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அண்மையிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் மிகச் சிறியதொரு கொடுப்பனவின் அடிப்படையில் பதிற்கடமைக்காக நியமிக்கப்படுவதாலும், மேற்படி பதிற் கடமை நியமனத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டினதும் வினைத்திறன் வீழ்ச்சயடைவதாலும், இந்த நிலைமையை தவிர்ந்துக் கொள்ளும் பொருட்டு சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம உத்தியோகத்தர் சேர்மம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதோடு, வெற்றிடம் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கு மேற்படி சேர்மத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும், மேற்படி சேர்மத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை, பிரதேச செயலாளரினால் ஒப்படைக்கப்படுகின்ற வேறு பயனுள்ள துறைகளில் அல்லது கடமைகளில் ஈடுபடுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 10/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தற்போது செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குதல்,— சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களின் தலைமை தேரர், மதகுரு, பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர், சனசபைச் செயலாளர்கள், பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உத்தியோகத்தர், மற்றும் உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உரிய பிரிவில் வசிக்கும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதை மிகவும் எளிதாக்கும் பொருட்டு தற்போதைய சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமொன்றை வழங்கக்கூடியவாறான பாராளுமன்றச் சட்டமொன்று நிறைவேற்றப்படுதல் வேண்டுமெனவும் அதனுடாக கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெறுகின்ற குற்றச் செயல்கள், துர்நடத்தைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் சிறந்த தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமானவாறு குறித்த சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 11/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டில் தற்பொது அமுலில் உள்ள காலங்கடந்த சட்டங்களை இற்றைப்படுத்துதல்,— தற்போதும் இலங்கையில் ஏகாதிபத்திய வழிகளின் காலத்தில் அறிமுகஞ் செய்யப்பட்ட சட்டங்கள் அமுலாகிவருவதால் காலங்கடந்த தண்டனைகள், தண்டப்பணம் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 12/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நாளில் நடத்துதல்,— இலங்கையில் 1988 இல் இருந்து 2010 வரையான 22 வருட காலப்பகுதிக்குள் 1990, 1992, 1995, 1996, 1998, 2003, மற்றும் 2007 ஆம் ஆண்டுகளைத் தவிர்ந்த ஏனைய ஒவ்வொரு ஆண்டிலும் ஏதேனும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதோடு அவ்விதமாக தேர்தல்களை நடத்துதலானது மக்களின் அபிப்பிராயத்தைக் கண்டறிவதற்கான பெறுமதி மிக்க அளவுகோலாக அமைந்த போதிலும், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம், நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தப்படுவதால் உள்ளூராட்சித் தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள் மற்றும் சனாதிபதித் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கேதுவாக மேற்படி நிறுவனங்களின் பதவிக் காலத்தை திருத்தியமைக்கவும் பொருத்தமான தேர்தல் வழிமுறையொன்றை உருவாக்கவும் தகுந்தவாறு அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 13/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாராளுமன்ற சனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல்,— நாட்டினுள் சனநாயகத்தை மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கிடையிலும், மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கிடையிலும் சிறந்த இணைப்பினை பேணிவருதல் அத்தியாவசியமாயுள்ளதோடு, இதற்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதிசெய்வதற்கும் மாகாண சபை தலைவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதி செய்வதற்குமான செயல்முறையொன்றை தயாரிப்பதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தமொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 14/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்,— தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சிங்கள மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும், அரசு, அரசு சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல் வேண்டுமென்பதுடன், அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமன்றி அச்சு ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 15/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வாழ்க்கைத் துணையின் தகாத செயல்களினால் நிர்க்கதிக்குள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணமளித்தல்,— திருமணமான கணவன் மனைவி தம்பதிகள் ஒரே வீட்டில் வாழ்கின்ற சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி மதுபாவனை சூதாட்டம் அல்லது வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டு, காணி, வீடு அல்லது வீட்டுப் பாவனைப் பொருட்களை தனது தற்றுணிபின் பிரகாரம் விற்பதன் காரணமாக அல்லது வேறு நபர்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக மற்றைய தரப்பினருடன் பிள்ளைகளும் கரும் நிர்க்கதி நிலைக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் அந்நிலைமையை தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 16/ '15

கௌரவ புத்திக பத்திரண,— ஒழுக்க நெறிகள் பற்றிய குழுக்களை தாபித்தல்,— இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையையும் அவர்களிடத்தில் உயரிய ஒழுக்க நெறிகளையும் பேணவேண்டிய தேவைப்பாட்டைப் பற்றி ஆராய்வதற்காக ஒழுக்க நெறிகள் பற்றிய குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 17/ '15

கௌரவ புத்திக பத்திரண,— புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குதல்,— நிர்வாகத்தை எளிதாக்குதல், குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காக, குறித்த நபரின் இரத்தப் பிரிவு, வங்கிகக் கணக்குகள், கடன் அட்டை, கல்வித் தகைமை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வெளிநாட்டுப் பிரயாண கடவுச்சீட்டு இலக்கம் ஆகிய முக்கியமானதும் தேவையானதுமான தகவல்களை உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் இலக்கத்துடனான, தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்படுதல் வேண்டும் எனவும், பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் அனைவரது தகவல்களையும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் கணனிமயப்படுத்துதல் துரிதப்படுத்துதல் வேண்டும் எனவும் இத் தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 18/ '15

கௌரவ புத்திக பத்திரண,— ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளித்தல்,— பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், சுயவிருப்பில் ஓய்வு பெறுவதற்கான இயலுமானது, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் ஏற்படையதாதல் வேண்டுமென்றும் அதற்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 19/ '15

கௌரவ புத்திக பத்திரண,— ஒழுங்குவிதிகளை நீக்குவதற்கான குழுவை தாபித்தல்,— ஒழுங்குவிதிகள் உருவாக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நடைமுறையாதலால், காலம் கடந்த ஒழுங்குவிதிகளை நீக்குவது பற்றி ஆராய்வதன் பொருட்டு ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கான குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 21 / '15

கௌரவ புத்திக பத்திரண,— உறுதியளித்தல் பற்றிய குழுவை தாபித்தல்,— பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடைகளாக அரசாங்கம் வழங்கும் உறுதி மொழிகளும் அரசாங்கத்தின் கடப்பாடுகளும் மீறப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாயுள்ளதால் அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதையும் அவை தொடர்பில் பொறுப்புக் கூறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு உறுதியளித்தல் பற்றிய குழுக்களை தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 22 / '15

கௌரவ புத்திக பத்திரண,— புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல்,— இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களையும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களையும் துரிதமாக அப்புறப்படுத்தி சட்டரீதியான கட்டுமானங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை மீளாய்வுக்குட்படுத்துவதன் மூலம் திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதுடன், திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கி, அந்நிதியை புகையிரத வலைப்பின்னலின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.23/ '15

கௌரவ புத்திக பத்திறண,— யாசகர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்,— தற்போது பிச்சைக்காரர்களின் வாழ்வுக்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வைப் பேணிக்காக்கும் பொருட்டு, அவர்களுக்கு பயிரிடுவதற்கான காணிகளை வழங்கி அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் அவர்களது வாழ்வின் பாதுகாப்பினையும் போசனையையும் உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.24/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுப்பதற்காக முறையியலொன்றைத் தயாரித்தல்,— கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுக்கும் நோக்கத்தோடு, அரசாங்கம் நிலப் பரப்பொன்றை ஒதுக்கி கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களை அவ்விடத்திற்குக் கொண்டுசென்று அவற்றைப் பராமரிப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.25/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை விதித்தல்,— நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துவரும் நிலைமை ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகள் போதியதாக இல்லாதிருப்பின், புதிய சட்ட விதிகளை புதிதாக நிறைவேற்றி மிகவும் துரிதமாக இது தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.26/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கரையோர நுழைவுப் பாதைகளை அமைத்தல்,— நாட்டின் கரையோர வலயத்தில் துரிதமாக இடம்பெறுகின்ற நிர்மாணங்கள் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடற்கரைக்கு பிரவேசிப்பதில் அசௌகரியம் ஏற்படுதலானது, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கடற்றொழிலை மேற்கொள்வதற்கும் தடைகளை ஏற்படுத்துவதனால், இந்நிலமையை தடுப்பதற்கும் இத்துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டும் கடற்கரை நுழைவுப் பாதை முறைமையொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.27/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்,— அதிபர் சேவை, ஆசிரியர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகிய சேவைகளில் பாரிய சம்பள முரண்பாடுகள் நிலவுவதால் இந்நிலைமையை போக்கி இவர்களின் சுய கௌரவத்திற்கு உகந்ததொரு சம்பளத்தைக் கிடைக்கச் செய்யும் வகையில், சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்குரிய முறையியலொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.28/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த பிக்குக் கல்வியை மேம்படுத்துதல்,— பௌத்த பிக்குமார்களின் மத அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களின் பேச்சாற்றல், செவிமடுக்கும் ஆற்றல், கணணி, உளவியல் மற்றும் ஆலோசனை பற்றிய அறிவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள பிக்குக் கல்வி நிறுவனங்களுக்குப் புறம்பாக இப்பணிகளுக்கே ஒதுக்கப்பட்டதான பிக்குக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முறையியலொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.29/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தாரிசு சேவையை இற்றைப்படுத்துதல்,— இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தாரிசு சேவை காலங்கடந்த சட்டங்களைக் கொண்டுள்ளதால் அது தொடர்பாக மீள பரிசீலனை செய்து தற்காலத்திற்குப் பொருத்தமானவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.30/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உலர் வலய சேனைப் பயிர்செய்கையாளர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டுதல்,— உலர் வலயங்களில் சேனைப் பயிர்செய்கையாளர்களால் பயிரிடப்படுகின்ற நெல், குரக்கன், பயறு, எள்ளு ஆகிய பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உற்பத்திப் பொருட்களை பதனிடுவதற்கும் ஏதுவான வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரச்சிறப்புவாய்ந்த வகையில் உற்பத்திகளை பதனிடுவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை வலுவூட்டுவதற்கும் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு கம்பனிகள் தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.31/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆசிரியர் ஆலோசனை சேவையை உருவாக்குதல்,— இலங்கையில் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு இற்றைக்கு சுமார் இருபது (20) வருடங்களுக்கு முன்னர் தொட்டு ஆரம்பமாகி நடைமுறையிலிருக்கும் ஆசிரியர் ஆலோசனை சேவையை தனியானதொரு சேவை அலகாக தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.32/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்,— கோதுமை மாவிற்காக வெளிநாடுகளுக்கு வெளிப் பாய்ச்சப்படும் பெருமளவு செலாவணியை நிறுத்தும் நோக்கத்துடன், மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய அரிசி மாவினால் தயாரிக்கப்படும் உணவை பிரபல்யப்படுத்துவதற்கும், நார்த்தன்மை கொண்ட தானிய வகையான அரிசியை மிகவும் மென்மையானதாக கோதுமை மாவைப் போன்று அரைப்பதற்கும், கோதுமை மா அரைப்பதற்கு பயன்படுத்தப்படுவதைப் போன்ற இயந்திர உபகரணங்களையும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.33/ '15

கௌரவ புத்திக பத்திறண,— யுத்தத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்,— ஏறக்குறைய 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அன்றாடம் நாட்கூலிக்கு வேலை செய்து வாழ்ந்த மக்கள் மற்றும் நிரந்தர தொழில் புரிந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்க்கைச் சுமையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நிரக்கதியான நிலையில் வாழ்வதால், அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.34/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உயர் பிரமுகர்களின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குதல்,— ஜனாதிபதி பாதுகாப்புச் சேவை மற்றும் பிரதம அமைச்சர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைப் போன்று ஏனைய உயர் பிரமுகர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் சமமான பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.35/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கற்கை நெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக ஆக்குதல்,— நாட்டின் அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கலைக் கல்விகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக மாற்றி அதன் மூலமாக உருவாகின்ற பட்டதாரிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களை இணைப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.36/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற வான்களுக்கான தரநியமங்களை விதித்தல்,— நாடு பூராவும் நடாத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் உரிய தரத்தில் இல்லாமையினாலும், சில பாடசாலை வான்களின் ஊழியர்களது நடத்தை சிறந்ததாக இல்லாமையினாலும், உரிய தரநியமங்களுடன் கூடிய வான் சேவையொன்றை நடாத்துவதற்காகவும், மேற்படி சேவையைப் பெறுகின்ற பாடசாலை மாணவ மாணவிகளது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் வான் சேவைகளுக்கான தரநியமங்களை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும், வான் ஊழியர்களிடையே சிறந்த பழக்க வழக்கங்களைப் பேணிவருவதற்காக ஒழுக்க நெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.37/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய மற்றும் சர்வதேச எதிர்கால கேள்விக்கு ஏற்றவாறு உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதற்கான முறையியலொன்றை வகுத்தல்,— தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினரின் எதிர்கால கேள்விக்கு ஏற்றவாறு கைத்தொழில் மற்றும் கமத்தொழில் உற்பத்திகள் தொடர்பாக எதிர்வுகூறலை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட உற்பத்திகள் சார்ந்த சகல துறைகளுடனான இடைத் தொடர்புகளின் ஊடாகவும் நவீன தொழிநுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தியும் உற்பத்திச் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதற்கான முறையியலொன்றை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.38/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை மக்களின் பாரம்பரிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு டிஜிட்டல் நூலகமொன்றை தாபித்தல்,— இலங்கை மக்களின் மரபார்ந்த அறிவை பாதுகாத்து, போஷித்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கும், மரபணு வளங்கள் மற்றும் உயிர் மரபுரிமைகளின் தவறான பயன்பாட்டை தடுப்பதற்காகவும் விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாலும் சுற்றாடல், சுதேச மருத்துவத் துறை, கமத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் உள்ளடங்கலாக சகல துறைகளுக்கும் டிஜிட்டல் தொழிநுட்பத்துடனான நவீன நூலகமொன்றை தாபிப்பதற்கும், அதன் பொருட்டு உலக புலமைச்சொத்து அமைப்பு (WIPO), இலங்கை புலமைச்சொத்து பணியகம், சுற்றாடல் அமைச்சின் உயிர் பல்வகைமை அலகு உள்ளடங்கலாக சகல துறைகளும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.39/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைவாழ் மக்களின் மரபார்ந்த அறிவைப் பேணிப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தல்,— இலங்கைவாழ் மக்களின் மரபார்ந்த அறிவு கையாளப்படும் மருத்துவ முறைகள், கமத்தொழில், உணவுப் பாதுகாப்பு, கைப்பணிக் கைத்தொழிற்றுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படும் மரபார்ந்த அறிவை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட்டுள்ள மக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு, உயிர் பல்வகைமை அலகு, புலமைச் சொத்துப் பணியகம் உள்ளிட்ட ஏற்புடைய துறைகள் ஒருங்கிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.40/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைக்கே தனித்துவமானதும் மருத்துவ ரீதியில் பெறுமதிமிக்கதுமான தாவரங்களின் மரபணு வளத்திற்கான ஆக்க உரிமத்தைப் பெற்றுக்கொள்ளல்,— வெளிநாடுகள் இலங்கைக்கே தனித்துவமான, பெறுமதிமிக்க மூலிகைத் தாவரங்களின் விளைதிறன்கொண்ட இரசாயனக் கூறுகள் மற்றும் மரபணு வளத்தினைக் கண்டறிந்து, அவற்றிற்கு மோசடியான முறையில் ஆக்க உரிமம் பெறுவதைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட விளைதிறன்கொண்ட இரசாயனக் கூறுகள் மற்றும் மரபணு வளத்திற்கான ஆக்க உரிமத்தை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கும் ஒளடத உற்பத்தி மற்றும் அதன் மேம்பாட்டிற்கு அக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கும் உயிர் பல்வகைமை அலகு, புலமைச் சொத்துப் பணியகம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைத்து நிறுவனங்களும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.41/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மக்கள் பிரதிநிதிகளின் கௌரவப் பெயர்களை கைவிடல்,— ஜனாதிபதி, பிரதம அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்றம், மாகாண சபைகள், பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சகல மக்கள் பிரதிநிதிகளும் மாதாந்தம் தாம் ஆற்றும் சேவைக்குரிய சம்பளம் மற்றும்/அல்லது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதுடன், மேற்படி எந்தவொரு பதவியும் தன்னலமின்றி மேற்கொள்ளப்படுகின்ற கௌரவ சேவைகளாக இல்லாமையினாலும், மேற்படி பதவிகளை வகிப்பவர்களின் பெயர்களுக்கு எதிரே அல்லது பதவிக்கு எதிரே அதிமேதகு, பிரபு அல்லது கௌரவ ஆகிய பெயர்கள் மற்றும் பெயருக்குப் பின்னால் அவர்கள் போன்ற பதங்களை பயன்படுத்துவதானது நகைப்புக்குரிய விடயமாக மாறியுள்ளதனாலும், மக்கள் பிரதிநிதிகளின் கௌரவப் பெயர்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.42/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முதியோர் பராமரிப்புச் சபை வேலைத்திட்டத்தை மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் விஸ்தரித்தல்,— பல்வேறு தரப்பினரால் முதிய பிரசைகள் புறக்கணிக்கப்படுவதால் நேரிடுகின்ற அநீதிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முதியோர் பராமரிப்புச் சபை வேலைத்திட்டத்தை மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் விஸ்தரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.43/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முதியோர் சமூகம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வதற்கு கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயார் செய்தல்,— 60 வயதைத் தாண்டியுள்ள முதியோர் சமுதாயத்தினரின் வாழ்வாதார வழிமுறைகளை வலுவூட்டி இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வதற்கு வங்கி முறைமையின் ஊடாக கடன் வழங்கும் முறையியல் ஒன்று அமுல்படுத்தப்படாமையானது அவர்கள் சமூகத்தினுள் வித்தியாசமாகக் கவனிக்கப்படுவதாகும் என்பதால் அத்தகைய அநீதியான நிலைமையைத் தடுப்பதற்கு முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று உருவாக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.44/ '15

கௌரவ புத்திக பத்திறண,— 60 வயதைத் தாண்டியுள்ளவர்களை சமூகத்தில் முனைப்பான நபர்களாக ஆக்குகின்ற வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்,— சமூக, பொருளாதார செயற்பாட்டின் முன்னேற்றத்திற்காக தமது உழைப்பை அர்ப்பணித்து, 60 வயதைத் தாண்டிய பின்னர் சமூகத்தில் முறையான அங்கீகாரம் இன்றி செயலிழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முதியவர்களை, சமூகத்தின் முனைப்பான நபர்களாக ஆக்குவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக பாடசாலை சமுதாயம் உள்ளிட்ட முழுச் சமூகத்தையும் விழிப்புணர்வூட்டுகின்ற முறையியலொன்று உருவாக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 45/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறை தொடர்பில் பாடசாலை மாணவர்களின் அறிவை வளர்த்தல்,— இலங்கையின் எதிர்கால இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவும், மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஒப்பீட்டளவில் பயிற்றப்பட்ட ஊழியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் பாடசாலை பாடத் திட்டத்தில் மோட்டார் வாகன தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 46/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பக் கல்வியை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு கல்வியியற் கல்லூரியொன்றை தாபித்தல்,— இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய வளர்ச்சிக்கேற்ப மேற்படி துறையில் பயிற்றப்பட்ட ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கேற்ற வகையில் பாடசாலை மட்டத்தில் அதனை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு மோட்டார் வாகன தொழில்நுட்பத்துறை தொடர்பாக கல்வியியற் கல்லூரியொன்று தாபிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 47/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பக் கல்வி பாடத் திட்டங்களை இற்றைப்படுத்தல்,— மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் 25-30 வருடங்கள் பழமையான பாடத் திட்டங்களின் கீழேயே நடைபெறுவதால், அந்நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு மேற்படி பாடத் திட்டங்களை இற்றைப்படுத்துவதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 48/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கில் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் தொழில் பாதுகாப்பினை உறுதிசெய்தல்,— முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கில் சார்ந்த நேரடி மற்றும் மறைமுக தொழில்களில் ஈடுபடுவதற்கு விருப்பம் கொண்டுள்ள இலங்கையில் வாழும் இளைஞர்கள், ஓய்வுபெற்ற முப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் மூத்த பிரஜைகள் ஆகிய சமூக குழுக்களின் பொருளாதார பலத்தை மேம்படுத்துவதன் மூலம் மொத்தத் தேசிய உற்பத்திக்கு அவர்களது பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் குறித்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களது முனைப்புடனான பங்களிப்பை தேசிய பொருளாதாரத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 49/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை/சுதேச சமையற்கலை தொடர்பில் நாட்டினுள் மக்கள் மனப்பான்மைகளை வளர்த்தல்,— இலங்கை/சுதேச சமையற்கலை பற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாட்டினுள் மக்களின் மனப்பான்மைகளை இதன்மீது செலுத்துவதற்காக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களின் பாடநெறியில் சமையற்கலையை ஒரு பாடமாக சேர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் துறை தலையீட்டின் அடிப்படையில் ஆராய்ச்சித் துறைகளை ஊக்குவிப்பதன் ஊடாக புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவும், இதனோடு தொடர்புடைய நிறுவன முறைமைகளை இணைத்து சான்றிதழ், டிப்ளோமா, பட்டம், பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை உருவாக்குவதன் மூலம் இத் துறை பற்றி மக்கள் மத்தியில் விரிவான விதத்தில் மனப்பான்மை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 50/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் உணவுக் கலாசாரத்தை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டுடன் இணைத்தல்,— இலங்கையின் உணவுக் கலையானது சுவையூட்டல் மற்றும் கலவையாக்கல் கலை, சமையற்கலை, நிறமூட்டல், உணவு வெட்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதுடன் இதனோடு இணைந்துள்ள இலங்கையின் உணவுக் கலாசாரம் பற்றி கற்றல், கற்பித்தல் வழிமுறைகள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கும் அதேபோன்று உள்நாட்டு, வெளிநாட்டு மக்களிடையே எமது உணவுக் கலாசாரத்தை பரப்புவதன் ஊடாக இலங்கையின் தனித்துவத்தை சர்வதேச ரீதியாக மேலோங்கச் செய்வதற்குமான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 51/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை அமைச்சுக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு தயாரித்தல்,— பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்கள் தமது பாடநெறிகள் தொடர்பில் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்துதல் முக்கியமானதாகையால், மேற்படி ஆய்வுக் கட்டுரைகளை மேற்பார்வை செய்யும் பேராசிரியர்களுக்கும் ஆய்வுக் கட்டுரைகள் ஏற்புடையதாகும் அமைச்சுக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பினை ஏற்படுத்தும் முகமாக, குறித்த அமைச்சின் உத்தியோகத்தரொருவரை நியமிப்பதன் மூலம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அமைச்சின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் நடைமுறை இலக்குகளை பூர்த்தி செய்யக் கூடிய விதத்திலான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 52/ '15

கௌரவ புத்திக பத்திறண,— 18 வயது நிரம்பியவுடன் தேருநர் இடாப்புகளில் பெயரைச் சேர்த்தல்,— தேர்தல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் தேருநர் இடாப்புகளைத் திருத்தும் திகதிக்கு பின்னர் அல்லது முன்னரான திகதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் ஆட்களுக்கு உரிய வயது நிரம்பிய திகதியிலேயே தேருநர் இடாப்புகளில் தமது பெயரை சேர்க்கக் கூடிய விதத்தில் நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 53/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையினுள் சேலைன் உற்பத்திக்கான முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல்,— இலங்கையினுள் வருடாந்தம் பாரியளவில் சேலைன் பயன்படுத்தப்படுவதுடன், சேலைன் இறக்குமதிக்காக பாரியளவு நிதி வருடாந்தம் வெளிநாட்டுக்கு பாய்ச்சப்படுவதால், மேற்படி வெளிநாட்டுச் செலாவணியை நாட்டினுள் சேமிக்கும் நோக்கத்துடன், இலங்கையினுள் காணப்படுகின்ற உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேலைன் உற்பத்தி செய்வதற்கு அரசு, தனியார்துறை அல்லது கூட்டுறவுத்துறையை இணைத்துக் கொண்டு முறையானதொரு வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 54/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேங்காய் நீரை அடிப்படையாகக் கொண்டு புதிய உற்பத்திகளை உருவாக்குதல்,— இலங்கையில் வருடாந்தம் பெருமளவில் தேங்காய் நீர் விரயமாவதால், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைசார்ந்ததொரு வேலைத்திட்டத்தின் கீழ் தேங்காய் நீரை அடிப்படையாகக் கொண்ட புதிய உற்பத்திகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டு உருவாக்குவதற்கான முறையியலொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 55/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கடலில் புதிய வளங்களை ஆய்வு செய்தல்,— மிகப் பெரிய கடற் பிராந்தியத்தைக் கொண்டுள்ளதொரு நாடான இலங்கை, மீன்பிடிக்கைத்தொழிலுக்கு மாத்திரம் முன்னுரிமையளித்துள்ளதோடு, கடல் சார்ந்ததாக பெருமளவு இயற்கை வளங்கள் காணப்படுவதால், நாட்டுக்கு பெரும் எண்ணிக்கையிலான தொழில்வாய்ப்புகளையும், செல்வத்தையும் ஈட்டும் நோக்கத்துடன் கடல் வளங்கள் தொடர்பாக முறைசார்ந்த மேலதிக ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 56/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் மீன் வளத்தை வெளிநாட்டவர்கள் பிடிப்பதைத் தடுத்தல்,— இலங்கையின் மீனவர்களுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கை கடற் பிராந்தியத்திலுள்ள மீன் வளம் வெளிநாட்டவர்களினால் பிடிக்கப்படுவதால், இலங்கை கடற் பிராந்தியத்தில் மீன் பிடிப்பதையும், வெளிநாட்டுப் படகுகள் மீன் பிடிப்பதற்கான இறங்குதுறையாக பயன்படுத்துவதையும் தடுப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 57/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பலா உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அது சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல்,— மிகவும் சுவையானதும், மருத்துவக் குணம் கொண்டதும், இரசாயனப் பதார்த்தங்கள் இன்றி பயிரிடக் கூடியதுமான பலாச் செய்கையை விஸ்தரிப்பதன் ஊடாக அது சார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருந்தொகையான வெளிநாட்டுச் செலாவணியை எமது நாட்டினால் ஈட்டிக்கொள்ள முடியுமாபுள்ளதால், அது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 58/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய கமக்காரர் விருது வழங்கல் விழாவொன்றை வருடாந்தம் ஒழுங்குசெய்தல்,— ஒரு நாடு முன்னேற்றமடைய வேண்டுமெனில், முக்கியமாக கமத்தொழிலில் செழிப்புற்றிருத்தல் வேண்டுமென்பதால், நாட்டை வளப்படுத்தும் கமக்காரர்களுக்கு தமது தொழில் தொடர்பாக அபிமானம் ஏற்படும் வகையில் முறைசார்ந்ததொரு ஒழுங்கமைப்புக் கட்டமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கமக்காரர் விருது வழங்கல் விழாவொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 59/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சலுகை விலையில் LED மின்குமிழிகளை நுகர்வோருக்கு வழங்குதல்,— இல்லங்களை ஒளியூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் தரம் மிக்க LED மின்குமிழிகளின் விலை அதிகம் என்பதால், மின்சார சபை தலையிட்டு சலுகை விலையிலும் தவணைக் கொடுப்பனவு முறையிலும் இந்த மின் குமிழிகளை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுத்து தேசிய ரீதியில் பெருமளவில் மின்சாரத்தை சேமிப்பதற்கும், LED மின்குமிழிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் இயலுமானவாறு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 60/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை விஸ்தரித்தல்,— இலங்கையினுள் விளையாட்டுப் பொருட்களுக்கு பாரியதொரு சந்தை காணப்பட்ட போதிலும், நாட்டினுள் அவை சிறிய அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற அதேவேளை, அதற்காக சீனா முதற்கொண்ட ஏனைய நாடுகளுக்கு பெருந்தொகை வெளிநாட்டுச் செலாவணி பாய்ச்சப்படுவதால், சிறியதொரு செலவினத்தை ஏற்க வேண்டியதான இக் கைத்தொழிலை கிராமியப் பிரதேசங்களில் விஸ்தரிக்கும் பொருட்டு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 61/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் மருந்தாக்கல் தொழிற்சாலைகளை ஆரம்பித்தல்,— இலங்கையில் மருந்தாக்கலானது தற்போது ஆகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாலும், மருந்துகளின் இறக்குமதிக்கென வருடமொன்றில் பெருந்தொகையான வெளிநாட்டுச் செலாவணி செலவிடப்படுவதாலும், முன்னேற்றமடைந்த மனித வளத்தைக் கொண்டதொரு நாடு என்ற வகையில் இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்து வகைகளை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்வதற்கான வசதிகளை அரசாங்கத்தின் தலையீட்டுடன் பெற்றுக்கொடுத்து மருந்தாக்கல் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 62/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை பாடத்திட்டத்தில் உளவியல் பாடத்தைச் சேர்த்தல்,— பாடசாலை மாணவர் சமுதாயத்தை ஆரோக்கியமான மனநிலை கொண்ட, சாதாரணமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாக தயார்படுத்தும் பொருட்டு ஆறாம் தரத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பௌத்த உளவியல் மற்றும் மேலைத்தேய உளவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைத்து முறையாக தயாரிக்கப்பட்ட “உளவியலும் தியானமும்” என்ற பெயரில் ஒரு பாடத்தை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 63/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஓய்வுபெற்றவர்களுக்கான உதவி நிலையங்களை அமைத்தல்,— ஓய்வு பெற்றவர்களுக்கான உளவள ஆலோசனைச் சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் பகல்நேர காப்பக சேவைகள் ஆகிய வயோதிகர்களுக்குத் தேவையான பல்வேறு நலன்புரிச் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவி நிலையங்களை அமைப்பதற்கும், மேற்படி நிலையங்களை மையப்படுத்தி ஏதேனும் உற்பத்தி நடவடிக்கையில் ஓய்வு பெற்றவர்களை ஈடுபடுத்துவதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கின்ற அதேவேளை, மேலதிக வருவாயை ஈட்டிக்கொள்ளக் கூடிய வகையிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் நாடு முழுவதிலும் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 64/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஓய்வுபெற்றவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக புதிய லொத்தர் சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தல்,— ஓய்வு பெற்றுள்ள அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கும், அவர்களுடைய நலன்புரி நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குமாக புதிய லொத்தர் சீட்டு ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 65/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலாத் துறை வழிகாட்டுநர்களைப் பயிற்றுவித்தல்,— சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்மிக்கதும், கண்ணியம் மிக்கதுமான சேவையை வழங்குபவர்களாக ஆக்குவதற்கும் மேலும் இவர்களது வாழ்க்கைத் தொழில் மட்டத்தை உயர்த்துவதற்குமாக சுற்றுலாத் துறை வழிகாட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 66/ '15

கௌரவ புத்திக பத்திறண,— காணி தொடர்பில் வலுவிலுள்ள சட்டங்களைத் திருத்துதல்,— இலங்கையில் தற்போது போலியான உறுதிகளைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடிச் செயலொன்று நடைபெற்று வருவதோடு, இவ்விடயம் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால், காணி உரிமை பற்றிய பாதுகாப்பு மேம்படுத்தப்படும் வகையிலும், தவறாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய வகையிலும் வலுவிலுள்ள சட்ட முறைமை திருத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 67/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் பவளப்பாறைகளை பாதுகாத்தல்,— இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் அமைந்துள்ள பவளப்பாறைகள் மனிதர்களின் செயற்பாடுகளால் அழிவுறும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால், மேற்படி பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக மனித செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு தனிநபர் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தையும் சட்ட வரையறையில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்காக கல்விமாண்கள் குழுவொன்றின் ஊடாக பொருத்தமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 68/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களில் பெண்களை சேவைக்கு அமர்த்துதல்,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும் மேற்படி வான்களில் பயணிக்கின்ற பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருதியும் சகல பாடசாலை வான்களிலும் பணியாற்றுவதற்கு பெண்கள் அமர்த்தப்படுவதை கட்டாயமாக்குவதற்கான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 69/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மருந்துப் பொருட்களின் விலையை குறைத்தல்,— இலங்கையினுள் தேசிய ஓடைதக் கொள்கையினை பிரகடனப்படுத்தி, ஓடைதங்களின் பெயரில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை துரிதமாக ஆரம்பிப்பதன் மூலம் மருந்துப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தலையிடுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 70/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இணையத் தளத்தின் ஊடாக நடைபெறுகின்ற மருந்துப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட மோசடிச் செயல்களைத் தடுத்தல்,— தற்போது இணையத் தளத்தின் ஊடாக தரமற்ற மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேனிவணப்புப் பொருட்களின் உற்பத்திகள் பாரியளவில் விற்பனை செய்யப்படுவதுடன், இத்தகைய மோசடிச் செயல்கள் எமது நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லிருப்புக்கும் பாரியதொரு அச்சுறுத்தலாகும் என்பதால், இவற்றைத் தடுப்பதற்கான உரிய வேலைத் திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துதல் உகந்ததாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 71/ '15

கௌரவ புத்திக பத்திறண,— விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனையின்றி பயிர்ச் செய்கை செய்தல்,— அதிக நச்சுத்தன்மையுடைய விவசாய இரசாயனப் பொருட்களை இலங்கையில் தடை செய்து, பழைமைவாய்ந்த முறையில் சூழலுக்குகந்த பயிர்ச்செய்கை முறையொன்றை நாட்டில் அறிமுகம் செய்வதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு விவசாய விஞ்ஞானிகள் மற்றும் சூழலியலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து அவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் ஊடாக மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் பொருத்தமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 72/ '15

கௌரவ புத்திக பத்திறண,— போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்டெடுத்தல்,— தற்போது இலங்கையில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்ற போக்கு அதிகரித்துள்ளதால், பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் தலையிட்டு முறைசார்ந்ததொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 73/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய உற்பத்தித்திறன் குழுவொன்றை நியமித்தல்,— அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற உற்பத்தித்திறன் நிகழ்ச்சித் திட்டங்களின் போது தமது நிறுவனங்களை மிகஉயர்ந்த உற்பத்தித்திறன் மட்டத்தை நோக்கி வழிநடாத்தியுள்ள நிறுவனத் தலைவர்களை இனங்கண்டு அவர்களின் அறிவையும், அனுபவங்களையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில், அந்நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் முறையியல்களை ஏனைய நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் பதிலீடு செய்யக்கூடியவாறு மேற்படி நிறுவனத் தலைவர்களை உள்ளடக்கியதாக தேசிய உற்பத்தித்திறன் குழுவொன்றை தாபித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 74/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சமுதாய மருத்துவமுறை பற்றிய நிபுணத்துவச் சேவையை மேம்படுத்தல்,— சுகாதார சேவையின் அத்தியாவசிய பிரிவொன்றான சமுதாய மருத்துவமுறை தொடர்பான நிபுணத்துவத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அத்துறையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை அவதானித்து துரிதமாக தீர்த்து வைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 75/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆங்கிலேயர்களால் தேசத் துரோகிகளாக வர்ணிக்கப்பட்ட இலங்கையர்களை தேசிய வீரர்களாக பிரகடனம் செய்தல்,— 1815 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெறுதல் வரையான காலப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கெதிராக நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய இலங்கையர்கள் தேசத் துரோகிகளாக வர்ணிக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் அனைவரையும் விசேட வர்த்தமானப் பத்திரிகையொன்றின் மூலம் தேசிய வீரர்களாக பிரகடனம் செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.76/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல்,— நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற, சந்தைப் படுத்துகின்ற மற்றும் அதற்குப் பக்கபலமாக உள்ள ஆட்கள் மற்றும் நிறுவனங்களை சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் காணப்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து, தேவையான வசதிகளை குறைவின்றி பெற்றுக்கொடுப்பதற்கும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கூடிய வகையில் வலுவிலுள்ள சட்ட முறைமையை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.77/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நச்சுத்தன்மையற்ற உணவுற்பத்தியை ஊக்குவித்தல்,— உணவுடன் தொடர்புடைய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்டு, தரத்தில் உயர்ந்ததும், ஆரோக்கியமானதுமான உணவுகளை நுகர்வோருக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு ஆற்றக்கூடிய சேவை தொடர்பாக விழிப்புணர்வூட்டி, மனோபாவ ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், அவ்வாறு நச்சுத்தன்மையற்ற உணவுகளை உற்பத்தி செய்கின்ற தொழில்முயற்சியாளர்களுக்கு கௌரவப் பட்டத்துடன் கூடிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிப்பதற்குமான வேலைத் திட்டமொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.78/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முறைகேடான விதத்தில் கைப்பற்றப்பட்டுள்ள சரணாலயங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல்,— இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சரணாலயங்களுக்குச் சொந்தமான காணிகள் பல்வேறான ஆட்கள் மற்றும் அமைப்புகளால் சட்ட விரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளதால், மேற்படி காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் துரிதமாக தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 79/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்,— இலங்கையினுள் தற்போது வசிக்கும் ஆதிவாசி மக்கள் பற்றிய தனியானதொரு தொகை மதிப்பீட்டை மேற்கொண்டு, அவர்கள் உயிர் வாழ்வதில் தற்போது எதிர்நோக்கும் சிரமங்களை முறைசார்ந்த விதத்தில் இனங்கண்டு, அவர்கள் கௌரவமாக வாழக் கூடிய ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்குத் தேவையான சாதகமானதொரு திட்டத்தை, ஆதிவாசிகளின் தலைவர்களும் உள்ளடங்கிய விதத்தில் நியமிக்கப்பட்ட கல்விமாதிரிகள் குழுவொன்றின் ஊடாக நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 80/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தினால் சேதமடைந்த தொல்பொருட்களை பாதுகாத்தல்,— முப்பது ஆண்டு கால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவில் அழிவடைந்ததோடு, இருப்பிலுள்ள தொல்பொருட்கள் பற்றிய மதிப்பீடொன்றை மேற்கொண்டு தகவல்களை திரட்டுவதையும், குறித்த தொல்பொருட்களை உறுதி செய்தல், பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொல்பொருளியலாளர்களை உள்ளடக்கிய கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்தல் உசிதமாகுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.81/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பயிர்ச் செய்கைக்கான உள்நாட்டு விதைகளை பிரபல்யப்படுத்துதல்,— விவசாய இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படாது உள்நாட்டு சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி பயிரிடக்கூடிய உள்நாட்டு விதை வகைகளை இனங்கண்டு அத்தகைய விதைகளை துரிதமாக நாடுபூராவும் பரவலாக்கி இரசாயன நச்சுத்தன்மையற்ற உணவுப் பொருட்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 82/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாட்டு மொழிகள் கற்கைக்கான வசதிகளை வழங்கல்,— தனி நபர் அறிவாற்றலை தீர்மானிப்பதற்கு அவரிடமுள்ள மொழியறிவு முதன்மையான காரணியாக அமைவதால் ஆங்கில மொழி தவிர்ந்த ஏனைய முதன்மையான அந்நிய மொழிகளை கற்பதற்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 83/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் செலவிடப்படுகின்ற நிதியை மட்டுப்படுத்தல்,— இலங்கையினுள் நடைபெறுகின்ற அனைத்து தேர்தல்களின் போதும் சில வேட்பாளர்கள் பாரியளவில் நிதியை செலவிடுவதுடன், நிதி செலவிட முடியாத போதிலும், நாட்டுக்கு சேவையாற்றக்கூடிய கல்விமாண்கள் சிலருக்கு இதனால் பாதகமான நிலைமை ஏற்படுவதன் காரணமாக தேர்தல்களுக்கு செலவிடப்படுகின்ற நிதியின் அளவை மட்டுப்படுத்தக்கூடியவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.84/ '15

கௌரவ புத்திக பத்திறண,— காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருட்களை மீண்டும் பெற்றுக் கொள்ளல்,— இலங்கை காலனித்துவ நாடாக காணப்பட்ட காலத்தில் எமது நாட்டிலிருந்து போர்த்துக்கள், ஒல்லாந்து மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தொல்லியல் பெறுமதிமிக்க பொருட்கள் பற்றிய ஆய்வொன்றை நடாத்தி அப்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 85/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பிக்குமார் நீதிமன்றமொன்றை தாபித்தல்,— பிக்குமார்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை பேணிப்பாதுகாப்பதற்காக அவர்கள் தொடர்பான நீதிமன்ற விடயங்களுக்காக தனியான பிக்குமார் நீதிமன்றமொன்றை தாபித்தல் வேண்டுமெனவும் அந்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு சட்ட ரீதியிலான அதிகாரத்தைப் பெறக்கூடிய வகையில் மேற்படி பிக்குமார் நீதிமன்றம் தாபிக்கப்பட வேண்டுமெனவும் இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 86/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நியதிச்சட்ட பிக்குமார் சபையொன்றை நியமித்தல்,— பாராளுமன்றம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கும் கட்டளைச் சட்டங்களுக்கு திருத்தங்களை முன்வைக்கக் கூடியதுமான சட்ட அதிகாரமுள்ள பிக்குமார்களின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்ட பொதுநிர்வாகம், சட்டம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடர்பாக சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ள கல்விமாண்களான பிக்குமார்களை உள்ளடக்கிய நியதிச்சட்ட பிக்குமார் சபையொன்று நியமிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 87/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நீர்ப்பாசனக் கலாசார கற்கை நிறுவனமொன்றைத் தாபித்தல்,— இலங்கையில் காணப்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்திற்கும், வாஸிகள் தொழில்நுட்பத்திற்கும் புத்துயிரூட்டி பேணிப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், கற்கை நெறிகள் மூலம் மேற்படி விடயம் தொடர்பில் அறிவு நிறைந்தவர்களை உருவாக்க இயலுமான வகையில் “நீர்ப்பாசனக் கலாசார கற்கை நிலையம்” என்ற பெயரில் நிறுவனமொன்றை அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஆரம்பிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 88/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மகாவம்ச கற்கைக்கான நிறுவனமொன்றைத் தாபித்தல்,— இலங்கை வரலாற்றின் சுவடாக விளங்கும் மகாவம்சத்தைக் கற்பதற்காக பிக்குமாரின் தலையீட்டுடன் “மகாவம்சக் கற்கை ஆய்வு தேசிய நிறுவனம்” என்ற பெயரில் நிறுவனமொன்றை அரசாங்கத்தின் அனுசரணையுடன் தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 89/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த விரோத செயற்பாடுகளை தடுத்தல்,— அற நூல்கள் மற்றும் வெளியீடுகளை ஆய்வு செய்யும் மேன்மையான அறிவைக் கொண்ட சட்ட அதிகாரத்துடன் கூடிய கற்றோர்களைக் கொண்ட சங்க சபையொன்றை தாபிப்பதன் மூலம், ஏதேனுமொரு ஆக்கத்தை வெளியிடுவதற்கு முன்னர் அதனை மேற்படி சபைக்கு சமர்ப்பித்ததன் பின்னர், சமூகமயமாக்குவதற்கு தகுதியில்லை எனில், திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கேற்றவாறான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் மூலம் பௌத்த விரோத செயற்பாடுகள், வெளியீடுகள் இயற்றப்படுதல் மற்றும் பௌத்த தர்மத்தை தொடர்புபடுத்தி பொய்யான வரைவிலக்கணங்கள் தோற்றம் பெறுவதை தடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 90/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசப்பற்றுடைய கலைப் படைப்புகளை பாராட்டுதல்,— தேசத்தின் மீது அன்பு மற்றும் சுயமரியாதை ஏற்படும் வகையில் சுதேச மற்றும் கலாசார விழுமியங்களுடன் கூடிய கலைப் படைப்புகளை வருடாந்தம் கௌரவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 91/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் பாடசாலை மாணவ மாணவியர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,— இலங்கையின் பாடசாலை மாணவ மாணவியர்களை ஆரோக்கியமான, உடல் நலம்மிக்க மற்றும் உடலுறுதி கொண்ட பிரஜைகளாக சமூகமயப்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள் தாம் விரும்பும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதற்கும், நடைமுறை ரீதியிலான ஒழுக்கப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் வகுக்கப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 92/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த கலாசார தகவல் நிலையமொன்றை ஆரம்பித்தல்,— இலங்கையினுள் அமைந்துள்ள பௌத்த மதத் தலங்கள், அதனுடன் இணைந்த இடைநேர்விளைவான பிரிவுகள் மற்றும் பௌத்த தேரர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, முறைசார்ந்த ரீதியில் கணனிமயப்படுத்தி, நவீன தொழில்நுட்ப கருவிகள், போதியளவு மனித மற்றும் பௌதீக வளங்கள் நிறைந்த “பௌத்த கலாசார தகவல் நிலையம்” எனும் பெயரிலான நிறுவனமொன்று அரசின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 93/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அறநெறிப் பாடசாலை பாடநூல்களை காலத்திற்கேற்ப திருத்துதல்,— பரீட்சையை இலக்காகக் கொண்ட,— அறிவை மட்டும் மையப்படுத்திய பாடநூல்களுக்குப் பதிலாக செய்முறைப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட, அறிவை வளர்க்கக்கூடியதான, நாகரிகமானதொரு சமூகம் உருவாக்கப்படுவதை இலக்காகக் கொண்ட பாடநூல்களை புத்திஜீவிகளை உள்ளடக்கிய சபையொன்றின் ஊடாக தொகுத்து அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்குதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 94/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சர்வதேச பாடசாலைகளின் ஒழுங்குமுறையாக்கலுக்கான சபையொன்றை நியமித்தல்,— இலங்கையின் கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும், சமூக நல்லிருப்புக்கும் பொருந்தக்கூடிய வகையில் சர்வதேச பாடசாலைகளின் விடயப்பரப்புகளை தேவைக்கேற்ப ஒழுங்குமுறையாக்கக்கூடிய முழுமையான அதிகாரத்துடன் கூடிய சபையொன்று நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 95/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய கல்வி ஆணைக்குழுவை மென்மேலும் முனைப்புடன் செயற்படச் செய்தல்,— சுதேச வரலாற்று அறிவு, பண்பாடுமிக்கதன்மை, உற்பத்திச் சாத்தியத்தன்மை, அறிவுடைமை, பாரம்பரிய அறிவு, தேசப்பற்று, ஆரோக்கியம், திறமைமிக்கதன்மை மற்றும் சிறந்த மனப்பாங்குகளைக் கொண்டிருத்தல் ஆகிய பண்புகளின் மூலம் பூரணத்துவம்மிக்க வெற்றிகரமான பிரசைகளை உருவாக்கக்கூடியவாறு அமைக்கப்பட்ட தேசிய கொள்கையின் ஊடாக ஒட்டுமொத்த கல்வித் திட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய கல்வி ஆணைக்குழுவை மென்மேலும் முனைப்புடன் செயற்படச் செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.96/ '15

கௌரவ புத்திக பத்திறண,— குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணர் சேவையை மேம்படுத்தல்,— சுகாதார சேவையின் அத்தியாவசிய அம்சமொன்றான குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணத்துவத் துறையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை அவதானித்து அவற்றை துரிதமாக தீர்த்துவைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மேற்படி குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணர் சேவையை மேம்படுத்துவதற்குமான திட்டங்களை வகுப்பதற்கும் பொருட்டு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 97/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆயுர்வேத மருத்துவர்களின் சேவையை வெளிநாடுகளுக்கு வழங்குதல்,— ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவுசெய்யும் பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக முறைசார்ந்த வேலைத் திட்டமொன்றை அமைத்து நடைமுறைப்படுத்தல் உசிதமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 98/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆயுர்வேத மருத்துவச் சட்டத்தை திருத்துதல்,— தற்போது வலுவிலுள்ள காலம் கடந்த ஆயுர்வேத மருத்துவச் சட்டம் மீதான திருத்தமொன்றைக் கொண்டு வந்து ஆயுர்வேத மருத்துவர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து, அந்த தொழிலுக்குரிய கௌரவத்தையும், மகத்துவத்தையும் பாதுகாக்க புதிய ஆயுர்வேத மருத்துவச் சட்டமொன்றை துரிதகதியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 99/ '15

கௌரவ புத்திக பத்திறண,— புகையிரத பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குதல்,— இலங்கையில் புகையிரத பாதுகாப்பு முறைமையை உருவாக்கிய புத்தாக்குநர்களையும், அத் துறையுடன் தொடர்புடைய கல்விமாண்களையும், புகையிரதத் திணைக்களத்தின் சகல துறைகளினதும் விற்பன்னர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றின் மூலம் புகையிரத பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 100/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பயணிகள் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தல்,— பேருந்து பயணிகள் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், வருடாந்தம் அச் சேவையை நிராகரிக்கின்ற சுமார் 1% - 2% பயணிகளை தக்க வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், அச் சேவையின் இருப்புக்கு நீண்ட கால அடிப்படையில் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் பொருத்தமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 101/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிங்கள மொழிக்கு நியதியொன்றை வகுத்தல்,— சிங்கள மொழியில் எழுத்து வழக்கு மற்றும் பேச்சு வழக்கு இரு வகைகளை கொண்டுள்ளதோடு, ஊ, டீ, டீ வேறுபாடு, மெல்லின, வல்லின எழுத்துக்களை பயன்படுத்தல் மற்றும் சொல் வகைப்பாடு ஆகியன விவாதத்துக்குரியவையாக உள்ளதால் சிங்கள மொழிக்கென நியதியொன்றை வகுப்பதற்கு கல்விமாண்கள் சபையொன்றை நியமித்து காலத்துக்கேற்ப ஏற்படும் மாற்றங்களையும் கவனத்திற்கொண்டு மொழியின் நிலைத்திருத்தலை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடொன்று வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.102/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உக்கிப்போகாத சேதனக் கழிவுப்பொருட்களின் மூலம் சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்துதல்,— பீடை கொல்லிகள் மற்றும் கைத்தொழில் செயற்பாடுகளிலிருந்து வெளியேறும் உக்கிப்போகாத சேதனக் கழிவுப்பொருட்கள் (Persistent Organic Pollutants - POPs) பன்னிரண்டு வகை மாசாக்கல் காரணிகளை உள்ளடக்கியுள்ளதுடன், இவை மனிதனின் உடல் நலத்துக்கு மிகவும் பாதகமாயுள்ளதால், குறித்த இரசாயனப் பதார்த்தங்கள் சுற்றாடலுக்கு வெளியேற்றப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு முறைசார்ந்த ஒரு வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.103/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அரசாட்சியில் பௌத்த தத்துவங்களை சேர்த்தக்கொள்ளல்,— சப்த அபரிஹானீய தர்ம, தச ராஜ தர்ம, ராஜோவாத ஜாதகய, குரு தர்ம ஜாதகய, கண்ட நிந்துக ஜாதகய, தெசதுர ஜாதகய, தேவதர்ம ஜாதகய, சதர சங்ரஹ வஸ்து, சக்கவத்தீ சிஹநாத சூத்ரய மற்றும் தர்ம பிரதிபிகாவ ஆகிய பௌத்த கற்பித்தல்கள் தொடர்பில் பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் பிரதேச மட்டத்திலான சகல ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விழிப்புணர்வூட்டுவதன் ஊடாக நாட்டின் நல்லாட்சிக்கு அவர்களது வகிபாக பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்திலான ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 104/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல்,— புளோரசன்ட் மின்குமிழ், தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, மின் உபகரணங்கள், பட்டரி, கனணி மற்றும் அவற்றின் பாகங்கள் கழிவுப் பொருட்களாக சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகையில் ஆசனிக், கட்மியம், பாதரசம் மற்றும் ஈயம் ஆகிய கன உலோகங்கள் சுற்றாடலில் சேர்க்கப்படுவதால், குறித்த இலத்திரனியல் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை தயாரித்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 105/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டில் நல்லாட்சியை தாபித்தல்,— சீரற்ற ஆட்சியின் பண்புகளான தான்தோன்றித்தனமான கொள்கையாக்கம், அதிகாரவாதம், அமுலாக்கப்படாத மற்றும் அநீதியான சட்டங்கள், நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், அரசியலில் பிரஜைகளின் பங்களிப்பு குறைவடைதல் மற்றும் ஊழல் பரவுதல் ஆகிய விடயங்களை எமது நாட்டில் குறைவின்றிக் காணக்கூடியதாக உள்ளதோடு, இதன் காரணமாக நாட்டில் சீரற்ற ஆட்சி நிலவுகின்றமை தென்படுகின்றமையால், நாட்டில் நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 106/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கு சொந்தமான சுவடிகளை மீள்பெற்றுக்கொள்ளல்,— இலங்கைக்கு சொந்தமான பெறுமதியான பல சுவடிகள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் காணப்படுவதுடன், இவற்றில் உள்ளடங்கியுள்ள அறிவை தற்போதைய இலங்கை சமூகம் இழந்துள்ளமையால், மேற்படி சுவடிகளை எமது நாட்டுக்கு மீள்ப் பெற்று இவற்றில் அடங்கியுள்ள புராதன அறிவை சமூகமயம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 107/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உயிர் பல்வகைத்தன்மையை பாதுகாப்பதற்காக கமத்தொழிலின் பங்களிப்பைப் பெறுதல்,— தனிப் பயிர்ச்செய்கை முறைக்கு பதிலாக பல்வகைப் பயிர்ச்செய்கை முறை மற்றும் கலப்புப் பயிர்ச்செய்கை முறையை பிரபல்யப்படுத்தல், உயிர் பல்வகைத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் இரசாயன பதார்த்தங்களை கமத்தொழிலிருந்து நீக்குதல் மற்றும் ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவ முறைமைகளை பயன்படுத்தல் ஆகியவற்றின் ஊடாக நாட்டில் உயிர் பல்வகைத்தன்மையை பாதுகாப்பதில் விவாசாயிகளை ஈடுபடுத்துகின்றதான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 108/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மக்களின் உணவு கிடைக்கும் உரிமையை பாதுகாத்தல்,— ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் கட்டமைப்புக்களுக்கு அமைய உணவு கிடைப்பதற்கான அடிப்படை உரிமையை இலங்கை மக்கள் இழக்கும் நிலைமை, அரசாங்க கொள்கை வகுத்தல் மற்றும் அமுல்படுத்துவதில் காணப்படுவதாலும், மேற்படி சமவாயங்களுக்கு அமைய நாட்டு மக்களின் உணவுப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பு முற்றாக அரசாங்கத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாலும் அரசாங்கம் தலையீடு செய்து உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துகின்ற மற்றும் சுகாதார ரீதியில் பாதுகாப்பான உணவு நாட்டு மக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்கின்ற முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை வகுத்து மக்களின் உணவு கிடைக்கும் அடிப்படை உரிமையை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 109/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அசேதனப் பொருட்களை முகாமைத்துவம் செய்தல்,— அசேதனப் பொருட்களை மீள்சுழற்சிக்கு உள்ளாக்குதலும், அசேதனப் பொருட்களின் உபயோகத்தைக் குறைப்பதும், உபயோகத்திலிந்து நீக்கப்படுகின்ற அசேதனப் பொருட்களை சேகரிப்பதற்குமான பொறிமுறையொன்றை அமைத்தல் மற்றும் அசேதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கான சுற்றாடல் சட்ட, விதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றாடல் முறைமையின் பாதுகாப்பு மற்றும் நன்றிலைத்திருத்தலுக்காக அசேதனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 110/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுதேச மருந்துகள் மற்றும் கைமருந்துகள் பற்றி பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டல்,— ஆரோக்கியமான தேசமொன்றைக் கட்டியெழுப்பல் மற்றும் சுதேச ஆயுர்வேதத்தின் நன்றிலைத்திருத்தலை அடிப்படை நோக்கமாகக் கொண்டு சுதேச மருந்து வகைகள் மற்றும் கைமருந்துகள் பற்றி முறைசார்ந்த விடய விளக்கங்களைக் கொண்ட பாடமொன்றை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம் சுதேச மருந்துகள் மற்றும் கைமருந்துகள் பற்றி பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 111/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தாய், சேய் போஷாக்கின்மையை ஒழித்தல்,— இலங்கையில் எடைகுறைந்த மகப்பேற்று வீதம் 25% எனும் உயர் பெறுமானத்தை கொண்டுள்ளதோடு, அதற்கான பிரதான காரணியாக அமைவது ஊட்டச்சத்துமிக்க உணவுப் பற்றுக்குறையே என்பதால், தாய், சேய் போஷாக்கின்மையை ஒழிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வறியோர்களுக்கு வழங்குவதை முதன்மையாகக்கொண்ட வேலைத்திட்டமொன்று அமுலாக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 112/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றாடலைப் பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான நாடொன்றைக் கட்டியெழுப்புதல்,— இன்று இலங்கையில் சுற்றாடல் மாசடைதல் அதிகரித்துள்ளமையால் நீர் மற்றும் உணவுகளில் கதிரியக்கத் தன்மை அதிகரித்துள்ளதோடு, எதிர்காலத்தில் மனிதனுக்குப் பீடிக்கின்ற ஒருசில நோய்களின் நோய்க் காரணிகளைக்கூட கண்டுபிடிப்பது சிரமமானதாக அமையலாம் என்பதால், இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்வதற்காக கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றைப் பெற்று, அதன் விதப்புரைகளை அமுலாக்குவதன் ஊடாக நாட்டிலுள்ள மக்களின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.113/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டின் பாதுகாப்புக்கு கமத்தொழிலைப் பேணுதல்,— முதலாளித்துவத்தின் மூன்றாவது கட்டமாகிய இரண்டாவது உலக மகா யுத்தத்துக்கு பிற்பட்ட காலத்தில் கமத்தொழில் வாழ்க்கை முறையானது பசுமைப் புரட்சியுடன் முழுமையாகவே மாற்றமடைந்த காரணத்தினால் தற்போதைய உலகளாவிய சமூகம் எதிர்கொண்டுள்ள சுற்றாடல் மாசடைதல், ஆரோக்கியத்தை இழத்தல் மற்றும் தூய்மையான உணவு காணப்படாமை, ஆகிய இடர்காண் நிலைமைகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை நிலைபேறான கமத்தொழில் பிரயோகங்களுக்கு ஊக்குவிப்பதன் மூலமும் விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசு கொள்கைகளை நாட்டினுள் தாபிப்பதன் மூலமும் நாட்டின் எதிர்காலம் பேணப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 114/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிக்கலான உலகளாவிய சந்தையின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்தல்,— உலகமயமாக்கலின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட உலக வர்த்தக முறைகள் மனிதனின் மனதை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அவன் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வந்த ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சியடைந்த தத்துவக் கருத்துக்களும் மனித மனங்களிலிருந்து பறித்தெடுக்கப்படுதல் தற்காலத்தில் இலங்கையர்களுக்கும் பொதுவானதென்பதால், சந்தைப் பொருளாதாரத்தினுள் கட்டியெழுப்பப்படுகின்ற சிக்கலான வாழ்க்கை முறையையும் அதனைத் தொடர்ந்து எழுகின்ற சிக்கலான சமூகப் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை முறையொன்றை நோக்கிச் செல்வது எவ்வாறு என்பது பற்றி மக்களை அறிவுட்புடையவர்குரிய வேலைத்திட்டமொன்றும் அறிவார்ந்த கருத்தாடலொன்றும் நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 115/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைக்குத் தேவையான சீனியை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்தல்,— சீனியை உற்பத்தி செய்வதற்குத் தேவையான வளங்களை இலங்கை தன்னகத்தே கொண்டிருப்பதால், சிறந்த முகாமைத்துவத்துடன், வினைத்திறனாகவும் திட்டமிட்ட வகையிலும் செயலாற்றி நாட்டுக்குத் தேவையான சீனியை உற்பத்தி செய்வதற்கும் சீனியை சுத்திகரிப்பதற்கும் தேவையான தொழிற்சாலைகளை அரசாங்கம் தாபித்து சீனிக் கைத்தொழிந்துறையை பாதுகாத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 116/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நக்கிள்ஸ் வன ஒதுக்கத்தைப் பாதுகாத்தல்,— இலங்கையின் ஒட்டுமொத்த சுற்றாடல் முறைமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கூருணர்வுமிக்க சுற்றாடல் முறையொன்றாகிய நக்கிள்ஸ் வன ஒதுக்கமானது தற்போது மனித செயற்பாடுகளின் காரணமாக கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோடு, இன்றைய சந்ததியினருக்கும் அதேபோன்று எதிர்கால சந்ததியினருக்கும் மேற்படி சுற்றாடல் அழிவின் காரணமாக ஆபத்தான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிடுவதால், மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களை அகற்றி நக்கிள்ஸ் வன ஒதுக்கத்தின் சுயாதீனமான இருப்பை துரிதமாக உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 117/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல்,— மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதிலும், முறைசார்ந்த ஆய்வொன்றின் மூலம் அவர் தொடர்பாக நாட்டு மக்களின் மனப்பாங்குகளை மேம்படுத்துவதற்கும் மன்னன் இராவணனுக்கு இருந்த அறிவினை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கும், இலங்கை வரலாற்றில் மறைந்துபோயுள்ள அத்தியாயமொன்றை வெளிக்கொண்டு வருவதற்கும் இயலுமாயுள்ளதால் புத்திஜீவிகள் குழுவொன்றின் மூலம் மன்னன் இராவணன் தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 118/ '15

கௌரவ புத்திக பத்திறண,— புலமை சார்ந்த வறுமையை ஒழித்தல்,— பௌதீக வர்த்தகப் பொருட்கள் புழங்கும் வேகத்திற்கு நிகராக அறிவு, புலமை மற்றும் மானிட ஒழுக்க விழுமியங்கள் மக்களை சென்றடையாமை காரணமாக அறியாமை தலைதாக்கியுள்ளதன் மூலம், புலமைசார்ந்த வறுமை எமது நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினையாக இருந்த போதிலும் அது தொடர்பாக நாட்டினுள் குறைந்தளவு கவனமே செலுத்தப்படுவதனால் நாட்டு மக்களின் புலமைசார்ந்த வறுமையை இல்லாமல் செய்வதற்காக, சகல வயதுப் பிரிவினரும், உள்ளடங்குகின்ற வகையில் முறைசார்ந்த விதத்தில் திட்டமிடப்பட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 119/ '15

கௌரவ புத்திக பத்திறண,— காலாவதியான ஓளடதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்தல்,— தற்போது இலங்கையில் காலாவதியான ஓளடதங்கள் சந்தையிலும் அரசு வைத்தியசாலைகளிலும் பாவனைக்கு வரும் ஆபத்து காணப்படுவதனால் அரசின் சகல பிரிவினரும் தலையிட்டு செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரித்து காலாவதியான ஓளடதங்களை சந்தையிலிருந்து அகற்றுவதற்கும் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 120/ '15

கௌரவ புத்திக பத்திறண,— எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுத்தல்,— இலங்கையில் தற்போது இனம்காணப்படாத அண்ணளவாக 3000 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளதால், அவர்களை இனம்கண்டு சிகிச்சையளிப்பதற்கும், எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பதற்கும் பயனுறுதியானதும், பொருத்தமானதுமான கருத்திட்டமொன்று துரிதமாக ஆரம்பிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 121/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகும் பெண்களுக்கு நிவாரணமளித்தல்,— இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண் சேவைக்கென வெளிநாடு சென்ற பின்னர் நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாக ஏற்படும் கருத்தரிப்புகளால் இலங்கைச் சமூகத்தில் உருவாகியுள்ள பிரச்சினை நிலைமைகளைத் தீர்ப்பதற்கான ஒழுங்கான முறையியலொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு கல்விமாண்கள் மற்றும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 122/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வன ஒதுக்கங்கள் மற்றும் சரணாலயங்களின் பாதுகாப்பைத் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுதல்,— அண்மைக் காலமாக இலங்கையிலுள்ள வன ஒதுக்கங்கள் மற்றும் சரணாலயங்களின் அழிவு அதிகரித்து வருவதோடு, இலங்கையின் சுற்றாடல் சமநிலைக்கு அதன் மூலம் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால், இந்த அழிவை நிறுத்துவதற்காக மக்களின் மனப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கும் அதேபோன்று அமுலிலுள்ள சட்ட ஏற்பாடுகளை முறைசார்ந்ததாக மற்றும் கடுமையானதாக இருக்கக்கூடியவாறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 123/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பல்வேறு சமய குழுக்களாலும் ஏற்படுத்தப்படுகின்ற சமூகத் தாக்கங்கள் பற்றி ஆய்வு செய்தல்,— பிரதானமான போக்கிலுள்ள சமயக் கருத்தியல்களை விமர்சித்துக் கொண்டு, அச் சமயங்களின் உப பிரிவுகளாக தமது வியாக்கியானங்கள் மற்றும் விளக்கங்களை சமூகமயப்படுத்துகின்றதும், புதிய கருத்தியல்களை முன்வைத்து, அக் கருத்தியல்களை ஏற்றுக்கொள்கின்ற ஆட்களை அணிதிரட்டுகின்றதுமான, சமய மற்றும் வேறு தோற்றங்களில் சமூகமயமாகி இருக்கின்ற குழுக்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுடைய கருத்தியல்கள், செயற்பாடுகள் மற்றும் சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தாக்கங்கள் எவ்வாறானவை என்பதைப் பற்றிய மதிப்பீடொன்றை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சமயத் தலைவர்கள் மற்றும் கல்விமாண்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்து, அறிக்கையொன்றைப் பெற்று அதன் விதப்புரைகளை செயற்படுத்துதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.124/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உயர் தரத்திலான மட்பாண்டங்களை உற்பத்தி செய்தல்,— சமையலின் போது எரிவாயு மற்றும் மின்சாரம் விரயமாகாத வகையில் துரிதமாக வெப்பத்தை உள்ளீர்த்துக்கொள்ளக்கூடிய மட்பாண்டங்களை உற்பத்தி செய்து சந்தைக்கு வழங்குவதற்குத் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மட்பாண்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உணவு சமைக்கக்கூடிய இயலுமை தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்ற தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 125/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆன்மீக உளவியல் துறைக்கு பௌத்த தர்மத்திலிருந்து செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளல்,— உள்ளம் பற்றிய புத்தபிரானின் ஒருசில விளக்கங்கள் நவீன விஞ்ஞானத்தாலும் கண்டறிய இயலாத அளவுக்கு ஆழமானதாக உள்ளதால், அது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் நிகழ்காலத்தில் ஆன்மீக உளவியல் துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு பௌத்த தர்மத்தைத் தழுவிவியாதான வரைவிலக்கணங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கக்கூடிய வகையில், சம்பந்தப்பட்ட துறை பற்றிய பரந்த அறிவுபடைத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கல்விமான்களைக் கொண்ட குழுவொன்றைத் தாபித்து, அதனுடாக பௌத்த தர்மத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தவும், இலங்கையின் நற்பெயரை மேம்படுத்தவும், ஆன்மீக உளவியல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் அரசாங்கம் இடையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 126/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கற்றறிவாளர் மத்தியில் தொல்பொருளியல் விடயத்தைப் பிரபலப்படுத்துதல்,— கற்றறிவாளர் மத்தியில் தொல்பொருளியல் விடயத்தைப் பிரபலப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் மேற்படி பாடத்தைச் சேர்த்துக் கொள்வதையும் பல்கலைக்கழகங்களில் தொல்பொருளியல் விடயப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதையும், அதன் மூலம் தொல்பொருளியல் விடயத்துறையை நாடெங்கிலும் பரப்புவதன் மூலம் உருவாகின்ற கல்விமான்களிடமிருந்து சாதகமான சேவையை பெற்றுக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நீண்டகால ரீதியில் திட்டமிட்டு உருவாக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 127/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உணவு வகைகளில் உள்ளடங்கியுள்ள நச்சுத்தன்மையைப் பற்றி ஆராய்வதற்காக விஷேட தரநிர்ணய நிறுவனமொன்றை தாபித்தல்,— கமத்தொழிலின்போது பயன்படுத்தப்படும் இரசாயன பதார்த்தங்களின் காரணமாக உணவுப் பொருட்களிலும் நச்சுத்தன்மை கலந்துள்ளதுடன், இது பற்றி கண்டறிவதற்கு ஏற்புடைய தரநிர்ணய நிறுவனமொன்று ஏற்கனவே இலங்கையினுள் நிறுவப்படாமையினால் இவ்விடயத்திற்கென விஷேட தர நிர்ணய நிறுவனமொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 128/ '15

கௌரவ புத்திக பத்திறண,— யாசகர்கள் யாசிப்பதற்குப் பயன்படுத்துகின்ற சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல்,— இலங்கையில் யாசகர்கள் சிறுவர்களுடன் யாசிப்பதைத் தடை செய்து, யாசிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற சிறுவர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை சிறந்த பிரசைகளாக சமூகமயப்படுத்தத் தேவையான தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.129/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் பிக்குணிகள் சாசனத்தை இடையறாமல் பேணிவருவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்,— மஹா பிரஜாபதி கோதமி பிக்குணியுடன் தொடங்கிய பாரத பிக்குணிகள் சாசனம் சங்கமித்தா பிக்குணியின் இலங்கை வருகை மூலமாக இலங்கையில் நன்கு தாபிக்கப்பட்டபோதிலும், பிற்காலத்தில் மறைவடைந்தமையால், அண்மைக்காலத்தில் சியாமோபாலீ மஹா நிக்காயவின் ரங்கிரி தம்புலு தரப்பினரால் மீளவும் தாபிக்கப்பட்டதோடு, அவ்விதமாக தாபிக்கப்பட்ட பிக்குணிகள் சாசனத்திற்கு முறைசார்ந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக அரசாங்கம் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை உள்ளிட்ட ஏற்புடைய அனைத்து துறைகளினதும் தலைமையில் சரியான உரையாடலை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அவ்வூரையாடலின் இறுதியில் முறைசார்ந்த வழிமுறையொன்றின் ஊடாக இலங்கையில் பிக்குணிகள் சாசனத்தை இடையறாமல் பேணிவருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.130/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை பிக்குமார் கூட்டமைப்பினை கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கமைத்தல்,— இலங்கை பிக்குமார் கூட்டமைப்பில் பிக்குமார்கள் தரப்பினர்களாக பிரிந்துள்ளமையால் கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கமையாதுள்ளதோடு, அதன் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சடங்குமுறைகளில் பிக்குமார்கள் ஏகோபித்த நிலையில் இல்லாமை நாட்டுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஒட்டுமொத்த பிக்குமார் சமூகத்திலும் ஏகோபித்தநிலையினை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டமொன்றினை தயாரிக்க அரசாங்கம் தலையீடு செய்யவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.131/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுதல்,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மக்கள் நேயமிக்கதான முறையில் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான திட்டங்களை தயாரிப்பதற்காக கல்விமான்கள் சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்களுடைய பரிந்துரைகளுக்கமைய, கூட்டுத்தாபனத்தில் நிலவும் ஊழல், மோசடி மற்றும் நிருவாகப் பிரச்சினைகளை தீர்த்து பயனுறுதியான ஒரு தேசிய நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான சூழலை அரசாங்கம் தலையீடுசெய்து உருவாக்க வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.132/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மருந்தாக்கலுக்கு தேவையான அளவு கஞ்சாவை பயிரிடுவதற்கு சுதேச மருந்துவர்களுக்கு அனுமதி அளித்தல்,— இந்தியாவிலிருந்து இரகசியமான வழிகளின் ஊடாக நாட்டினுள் கொண்டுவரப்படுகின்ற இராசயனப் பொருட்கள் கலந்த கஞ்சாவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற சுதேச மருந்துகளின் தரம் குறைவடைவதால், ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்கின்றபோது, தமது மருந்துகளின் தரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக, கஞ்சாவை அத்தியாவசிய ஒளடதமாக பயன்படுத்தும் அரச அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மருந்துவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கஞ்சா தாவரத்தை பயிரிடுவதற்கு அனுமதி அளிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.133/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மரக்கறிச் செய்கையாளர்களுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுத்தல்,— மரக்கறி மொத்த வியாபாரத்தில் நிகழும் கப்பம் பெறுதல் மற்றும் விலையை தீர்மானித்தல் முதலிய செயற்பாடுகளின் ஊடாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒழுங்கமையப் பெற்ற வர்த்தக தனியுரிமையினால் மரக்கறிச் செய்கையாளர்களுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இற்றைவரை அமுலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்திருப்பதால், விவாசாயிகளுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட, அழுத்தங்களற்ற சந்தையொன்றினை அரசாங்கத்துறை வர்த்தக நிறுவனங்கள் தலையீடு செய்து உருவாக்கிச் செயற்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.134/15

கௌரவ புத்திக பத்திரண,— பாடசாலைப் பிள்ளைகளின் முக்கியத்துவத்தை சமூகமயமாக்கல்,— பெற்றோர், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பாடசாலை வான் சாரதிகளுக்கு பிள்ளைகளின் முக்கியத்துவம் பற்றி சமூகவியல் மற்றும் உளவியல் முறையியல்களைக் கொண்டு எளிதாக விளக்கி, நாட்டினதும் சமூகத்தினதும் எதிர்கால நல்லிருப்புக்காக பிள்ளைகளை சமூக சவால்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றிய கலந்துரையாடலொன்றை நடத்துவதற்காக தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.135/15

கௌரவ புத்திக பத்திரண,— பெண்களுக்கான ஒடுக்குமுறைகளைக் குறைத்தல்,— இன்றைய உலகளாவிய சமூகத்தில் பெண்களுக்கு நேரிடுகின்ற தொல்லைகளான தொழில் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாதல், தனியார் சொத்துரிமை முறை ஆண்களை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளமை, சமமாகக் கருதப்படாமை மற்றும் குடும்ப அமைப்பினுள் சிறைப்பட்டுள்ளமையின் காரணமாக தொழில்பெயர்ச்சிக்கு தடைஏற்படுதல் ஆகிய விடயங்கள் இலங்கைப் பெண்களுக்குப் பொதுவானவையாக உள்ளதால், அவர்களின் நல்லிருப்புக்காக இந்த அசௌகரியமான சூழலை சீராக்கி நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.136/15

கௌரவ புத்திக பத்திரண,— தொல்பொருளியல் திணைக்களத்தை மேம்படுத்தல்,— இலங்கையினுள் அமையப்பெற்றுள்ள தொல்பொருள்களை பேணிக்காப்பதற்கான ஆற்றல் தொல்பொருளியல் திணைக்களத்திடம் இல்லாமைக்கான காரணம் தற்போது நிலவுகின்ற மனித மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறையாகும் என்பதால், கல்விமாண்கள் குழுவொன்றின் மூலம் தொல்பொருளியல் திணைக்களத்திலுள்ள குறைபாடுகள் பற்றி ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.137/15

கௌரவ புத்திக பத்திரண,— தூரப் பயணச் சேவை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்கியமான உணவு, குடிபானங்களை பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்தல்,— தூரப் பயணச் சேவை பேருந்துகள் உணவு, குடிபானங்களை பெற்றுக்கொள்வதற்கு நிறுத்தப்படும் சிற்றுண்டிச் சாலைகளின் தரம் மிகக் கீழ் மட்டத்தில் உள்ளதால் பயணிகளின் ஆரோக்கியத்திற்கு பாதகமானதாயுள்ளதோடு, மேற்படி சிற்றுண்டிச் சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்காக எப்போதும் பின்னாய்வு செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.138/15

கௌரவ புத்திக்க பத்திரண,— அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட கம்பனிகளை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுதல்,— அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட கம்பனிகள் நடத்தில் இயங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளதால், கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்து மேற்படி நிறுவனங்களின் இலாபகரத்தன்மையை உயர்த்துவதற்குத் தேவையான விதப்புரைகளை தயாரித்து, அவ்விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மேற்படி கம்பனிகளின் இலாபகரத்தன்மையை உயர்த்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.139/'15

கௌரவ புத்திக பத்திறண,— பாதுகாக்கப்பட்ட வனங்களினுள் இடம்பெறுகின்ற சட்டவிரோதச் செயல்களை நிறுத்தல்,— இலங்கையின் பாதுகாக்கப்பட்ட வனங்களினுள் இடம்பெறுகின்ற சட்டவிரோத பயிர்ச்செய்கை, பல்வேறு நிர்மாணிப்புக்கள், காடுகளை வெட்டித்துப்புரவாக்கல் மற்றும் பாதுகாப்பு வன எல்லைகளை மாற்றியமைத்தல் ஆகியன அழிவுக்கு காரணமாக அமைகின்ற மனித செயற்பாடுகளின் சுற்றிவளைப்புக்கு விசேடமாக வலுவூட்டப்பட்ட பொலிஸ் வனப்பாதுகாப்புப் பிரிவொன்றை தாபிக்க அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.140/'15

கௌரவ புத்திக பத்திறண,— பவளப் பாறைகளை பேணிப்பாதுகாத்தல்,— கடல்நீரின் வெப்பநிலை அதிகரித்தல் மற்றும் மனிதசெயற்பாடுகள் காரணமாக பவளப்பாறைகள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதால் இலங்கைக் கடல் வலயத்தைச் சூழவுள்ள பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கும், புதிய பவளப்பாறைகள் உருவாவதற்குப் பொருத்தமான சூழல் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தேவையான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல்களை தயார்செய்து அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.143/'15

கௌரவ அப்துல்லா மஹரூப்,— கால்நடைகளுக்கு உகந்த மேய்ச்சல் நிலம் ஒதுக்குதல்,— திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 250,000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்படுவதாலும் மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட நிலம் இம்மாவட்டத்தில் காணப்படாமையால் பால் உற்பத்தியை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பாதிப்புக்கு உள்ளாவதாலும் திருகோணமலை மாவட்டத்தில் உகந்ததொரு மேய்ச்சல் நிலம் அறிவிக்கப்பட்டு ஒதுக்கப்படுவதுடன் வர்த்தமானப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.145/'15

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— அரசு நிறுவனங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் துர்செயல்கள் பற்றி ஆராய்வதற்கான ஒரு நிறுவனத்தை தாபித்தல்,— பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசு நிறுவனங்களுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கு ஏற்படும் முறையற்ற செயல்கள் மற்றும் அநீதிகளை ஆராய்வதற்காகவும், குறித்த அநீதிகளை விசாரிப்பதற்காகவும் சட்டத் தத்துவத்துடன் கூடிய நிறுவனமொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.150/'15

கௌரவ ஹேஷா விதானகே,— பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான ஒழுங்கான முறையியலொன்றை தயாரித்தல்,— இலங்கையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றபோது இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கட்சி, நிற்பாடுபாட்டு முறையை புறக்கணித்துவிட்டு, நியாயத்தை நிலைநாட்டுவதற்காக ஒழுங்கான முறையியலொன்றை திட்டமிட்டு, அதனை ஒரு கொள்கையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரசியல்வாதிகளின் முன்னிலையில் பட்டதாரிகள் இழிவாக நடத்தப்படாத வகையில் செயலாற்றுவதல் வேண்டுமெனவும் இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.151/'15

கௌரவ ஹேஷா விதானகே,— தோட்டங்களைச் சார்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்,— தோட்டங்களைச் சார்ந்து தமிழ் மக்கள் வாழும் சுற்றுச்சூழலில் மின்சாரம், நீர் வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதுடன், இந்நிலைமையானது பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும், இம்மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், இந்த லயன் வீட்டுக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, இதற்குப் பதிலாக புதிய முறைசார்ந்த தனி வீட்டுத் திட்டமொன்றை தயாரிப்பதற்குத் தேவையான துரித வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.154/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி மாவட்டத்தில் தொடர்மாடி வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தல்,— கண்டி மாவட்டத்தில் நிலவுகின்ற காணி மற்றும் வீட்டுப் பற்றாக்குறைக்குத் தீர்வொன்றாக கண்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உரித்தான பயிர்ச்செய்கை செய்யப்படாதுள்ள காணிகளைத் தேர்ந்தெடுத்து, தொடர்மாடி வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்கி வீடுகள் இல்லாத கண்டி மாவட்ட நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு துரிதமாக வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.155/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— 12 ஆண்டுகள் இராணுவ கடமைகளில் ஈடுபட்டிருந்த முப்படைவீரர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தல்,— இலங்கை முப்படைச் சேவையில் 22 ஆண்டுகள் பூர்த்தியடைந்த பின்னர் ஓய்வு பெறக்கூடிய வழிமுறையொன்று நடைமுறையில் உள்ளதால், வடக்கு கிழக்கில் இராணுவ நடைவடிக்கைக் கடமையில் 12 ஆண்டு காலம் தொடர்ச்சியாக சேவையாற்றிவிட்டு இச்சேவைகளிலிருந்து நீங்கியுள்ளவர்கள் தற்சமயம் மிக நிர்க்கதி நிலையில் உள்ளதால் மேற்படி முப்படை மற்றும் பொலிஸ் சேவையில் கடமையாற்றியவர்களுக்கு பகுதியளவு ஓய்வூதியமொன்றை பெற்றுக்கொடுக்கும் வழிமுறையொன்றை விரைவில் தயாரித்து இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது உசிதமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.156/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி நகரில் காணப்படும் வாகன நெரிசலை குறைத்தல்,— இலங்கையின் இரண்டாவது தலைநகரான கண்டி நகர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் சுற்றுலா நிலையமாக காணப்படுவதாலும், கண்டி நகருக்கு அன்றாடம் பெரும் எண்ணிக்கையான மக்கள் வருகை தருவதுடன் இம்மக்கள் கண்டி நகரிலும் அண்மித்த வீதிகளிலும் உள்ள அதிக வாகன நெரிசல் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாலும், கண்டி நகரில் வாகன நெரிசலை குறைப்பதற்காக துரித தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.157/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி நகரத்தில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றை ஆரம்பித்தல்,— கண்டி மாவட்டத்தில் பெருமளவிலான முஸ்லிம் மக்கள் வாழ்வதுடன், கண்டி நகரை அண்மித்தாக முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றை அமைக்க வேண்டுமென்பது இப்பிரதேச மக்களினது நீண்ட கால கோரிக்கையாகவும் அமைந்துள்ளமையால், மிக விரைவில் கண்டி நகரத்தில் முஸ்லிம் ஆண்கள் கல்லூரியொன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.158/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல்யமிக்க பாடசாலைகளின் முதலாம் தரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக புதிய கட்டடங்களை நிர்மாணித்தல்,— கண்டி நகருக்கு அண்மையிலுள்ள பிரபல்யமிக்க பாடசாலைகளின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு பெரும் தொகையானோர் விண்ணப்பித்த போதிலும், இப்பாடசாலைகளில் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பிள்ளைகளை அனுமதித்தல் மிகவும் சிரமமானதாக அமைந்துள்ளமையால், கண்டி நகரை அண்மித்துள்ள முதன்மையான பாடசாலைகளுக்கு, முதலாவது தரத்துக்கான வகுப்புகளை நடாத்துவதற்காக புதிய கட்டடங்களை மிக விரைவில் நிர்மாணித்துக்கொடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா 159/ '15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி பல்லேகலே சுதந்திர வர்த்தக வலயத்தை முறைசார்ந்த விதத்தில் விரிவுபடுத்தல்,— கண்டி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி பெருமளவிலான இளைஞர் யுவதிகள் இருக்கின்ற காரணத்தினால், இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை துரிதமாக வழங்குவதற்காக கண்டி பல்லேகலே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்களையும் முறைசார்ந்ததாக அமைத்து அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுப்பதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா 160/ '15

கௌரவ லக்கி ஜயவர்தன,— மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழுவை மீள தாபித்தல்,— ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளான மலைநாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் பொருட்டு தாபிக்கப்பட்டிருந்த மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழு கடந்த ஆட்சிக் காலத்தின்போது செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் மலைநாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள அநீதிகளுக்கு நீதி வழங்குவதற்காக மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழுவை மீள முறைசார்ந்த விதத்தில் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.162/ '15

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் விசேட பதவியணி வெற்றிடங்களை மூப்புரிமை மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு நிரப்புதல் அத்துடன் போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து III ஆம் தரத்திற்கு நியமித்தல்,— வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் விசேட பதவியணி வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பில் சரியான பகுப்பாய்வை மேற்கொண்டு இப்பதவிகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றி வருகின்ற இலங்கை அதிபர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களின் மூப்புரிமையையும், திறமையையும் கவனத்திற்கொண்டு இவர்களை இலங்கை கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து கல்வி நிருவாக சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.163/ '15

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளில் பதில் கடமையாற்றும் அதிபர்களை பாடசாலை அதிபர்களுக்கான போட்டிப்பரீட்சையில் இருந்து விடுவித்து அந்த உத்தியோகத்தர்களை பாடசாலை அதிபர் சேவையின் தரம் III இற்கு நியமித்தல்,— வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகின்ற இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த பதில் கடமையாற்றும் அதிபர்களின் சேவை மூப்பு மற்றும் திறமை என்பற்றை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை பாடசாலை அதிபர் சேவையின் போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து அந்த உத்தியோகத்தர்களை இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 168/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்,— தேசிய நல்லிணக்கத்தையும் மற்றும் இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் மேலும் பயனுறுதியான விதத்தில் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால இலக்குகளுக்கு அடியெடுத்து வைக்கும் நோக்கத்துடன், இலங்கையில் சகல தமிழ் மொழிமூல பாடசாலைகளிலும் சிங்கள மொழியில் கற்பிக்கும் பிரிவொன்று தாபிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கிறது.

பா. 169/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— புதிய விளையாட்டுத்துறைச் சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்,— மாவட்ட விளையாட்டுக் கழகங்களின் வாக்குளால் விளையாட்டுக் கட்டுப்பாட்டு சபைகளுக்கு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்து நியமிக்கப்படும் முறைக்கு பதிலாக புதியதொரு செயன்முறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மேற்படி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில், பொது பொதுமக்களுக்கு அல்லது பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் வகையில் இலங்கையில் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமென புதியதொரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கிறது.

பா.177/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— ஹஜ் யாத்திரை சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்,— இலங்கையிலிருந்து வருடம்தோறும் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுகின்ற ஹஜ் யாத்திரிகர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், அது தொடர்பாக நிறுவனக் கட்டமைப்பொன்றை தாபித்து சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்காகவும் அரசாங்கத்தினால் “ஹஜ் யாத்திரைச் சட்டம்” ஒன்று அறிமுகப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 178/ '16

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவுகூர்வதற்கான பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல்,— வட மாகாணத்தில் கடந்த பல தசாப்தங்களாக காணப்பட்ட யுத்த நிலவரம் நீங்கி அமைதியானதொரு வாழ்க்கை முறைக்கு மக்கள் பிரவேசித்துள்ளதோடு, கடந்த காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலைமையின் காரணமாகவும், யுத்த நிலவரம் காரணமாகவும், படுகொலைக்கு உள்ளான அனைத்து இன, மத மற்றும் சமூகங்களைச் சேர்ந்த, சகல மொழிகளையும் பேசுகின்ற மக்களை இலங்கையர்களாக நினைவுகூர்ந்து, அம்மக்கள் தாய் நாட்டுக்காக மேற்கொண்ட தியாகங்களுக்கு மதிப்பளிப்பதற்காக, வட மாகாணத்தின் ஓமந்தைப் பிரதேசத்தில் பொருத்தமானதோர் இடத்தில் “நினைவுத்தூபியொன்றை” அமைப்பதற்கும், மேற்படி யுத்த நிலவரம் காரணமாக உயிரிழந்த சகல இன, மத மற்றும் மொழிகளைப் பேசுகின்ற மக்களை நினைவுகூர்வதற்காக பொருத்தமான திகதியொன்றை பெயரிட்டு ஒவ்வோர் ஆண்டும் அத்தினத்தைக் கொண்டாடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.179/ '16

கௌரவ சிரி ஜயக்கொடி,— போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வுளிப்பதற்கான அதிகாரசபையொன்றைத் தாபித்தல்,— போதைப் பொருட்களுக்கு அடிமையான எமது நாட்டின் பெருமளவு இளைஞர்கள் அதிலிருந்து விடுபடும் எதிர்பார்ப்புடன் உள்ள போதிலும், அதற்கான உறுதியான வேலைத்திட்டமொன்று அல்லது முறையியலொன்று இல்லாமை, அவர்கள் எதிர்நோக்குகின்ற பெரும் பிரச்சினையாக உள்ளதால், சமயத் தலைவர்களின் தலைமையில் பௌத்த மதரீதியான ஆன்மீக தியான முறைகள், உள்நாட்டு மருத்துவ முறைகள் மற்றும் வேறு சிகிச்சை முறைகளையும் பயன்படுத்தி போதைப் பொருட்கள் மற்றும் மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வுளிப்பதற்கான அதிகாரசபையொன்றைத் தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 180/ '16

கௌரவ ஜே.சீ. அலவத்துவல,— இபோச மற்றும் தனியார் பஸ் வண்டிகளுக்கு நாடு முழுவதிலும் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டமொன்றை இரவு நேரங்களில் அமுல்படுத்தல்,— இலங்கை முழுவதிலும் மாலை 6 மணியின் பின்னர் இபோச மற்றும் தனியார் பஸ் வண்டிகளை முறையாக போக்குவரத்தில் ஈடுபடுத்தாமை காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதால், அதற்குத் தீர்வாக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கி வருகின்ற வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவனங்களுடன் இணைந்து இபோச மற்றும் தனியார் பஸ் வண்டிகளுக்காக இரவு நேரங்களில் நாடு முழுவதிற்குமான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டமொன்றைத் தயாரித்து அமுல்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.181/ '16

கௌரவ அப்துல்லாஹ் மஹரூப்,— வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்தல்,— வட மாகாணத்தில் நூற்றாண்டுகளாக வாழ்ந்த முஸ்லிம் சமூகம், 1990 இல் தமது சொத்துக்களையும், உடைமைகளையும் கைவிட்டு தமது உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் அற்ற நிலையில், நாற்பத்தெட்டு மணித்தியாலங்களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இச்சிறுபான்மை மக்கள் வெளிநாடு சென்று நாட்டைக் காட்டிக் கொடுக்காமல் தொடர்ச்சியாக இங்கு வசித்துவருவதாலும், கடந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் ஆகியவற்றில் 95% வாக்குகளை அளித்துள்ளதாலும், இருப்பினும் அவர்கள் இதுவரை தாம் ஆரம்பத்தில் வாழ்ந்த இடங்களுக்கு மீளத் திரும்ப முடியாத நிலை காணப்படுவதாலும், இவர்கள் மீளக்குடியமர்த்துவது தொடர்பில் காணப்படும் சகல விதமான முட்டுக்கட்டைகளையும் இனங்கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடங்களில், சகல உரிமைகளுடன் மீள் குடியேறுவதற்கு அனுமதித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.182/ '16

கௌரவ அப்துல்லாஹ் மஹரூப்,— பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை உள்வள அலுவலகர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல்,— நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச் செயல்களை இல்லாதொழிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் உள்ள ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் செயற்பாடுக்குச் சமாந்தரமாக வழிகாட்டுவதற்கு பிரதேச செயலகங்களில் தற்போது இணைந்து பணியாற்றுகின்ற உள்வள அலுவலர்களின் பணிகளுக்கு ஒப்பான அலுவலர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கான செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தி மேற்குறிப்பிட்ட அலுவலரைப் போன்று பட்டதாரிகளை ஒவ்வொரு பாடசாலைக்கும் உள்ளீர்ப்புச் செய்து 2016 ஆம் ஆண்டு முதல் அமுலுக்குவரும் வகையில் விசேட நியமனங்களை வழங்குவதால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.183/ '16

கௌரவ அப்துல்லாஹ் மஹரூப்,— ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக் கருத்திட்டத்தை அமுல்படுத்தும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்தல்,— ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக் கருத்திட்டத்தை அமுல்படுத்தும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முப்பத்தைந்து தொடக்கம் நாற்பத்தைந்து வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் சிரேஷ்ட இரண்டாம் நிலை மட்டங்களில் பாடசாலையை விட்டு விலகிய மற்றும் க.பொ.த. (சா/த) தகைமைகளுடன் இருபது வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக வேலைக்கமர்த்தப்பட்டுள்ளோரின் உயர்கல்வித் தகைமைகளைப் பரிசீலிக்காது நிரந்தர அந்தஸ்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.184/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— அறநெறிப் பாடசாலைக் கல்வியை கட்டாயப்படுத்தல்,— நாகரீகமான ஒரு சமூகத்துக்கு ஒவ்வாத வகையில் நாட்டினுள் பரவி வருகின்ற குற்றச் செயல்கள் மற்றும் சிறுவர் குற்றச்செயல்களை ஒழிப்பதற்கும் சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்குமாக சகல பிள்ளைகளுக்கும் 9 ஆம் தரம் வரை அவர்களது சமயங்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அறநெறிப் பாடசாலைக் கல்வியைக் கட்டாயப்படுத்தல் உகந்ததென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

2016 செப்டெம்பர் 20, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

530/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டு முடிவடையும் போது இலங்கையில் பசுப்பால் உற்பத்தியை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் பசுப்பால் உற்பத்தி எத்தனை லீட்டர்கள் என்பதையும்;
- (iii) 2015 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் இருந்த பசுக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) பசுப்பால் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவ்வசதிகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) பசு மாடுகளின் தொகையை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

736/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

787/ '16

கௌரவ இந்திக்க அருருத்த ஹேரத்,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) கடந்த அரசாங்கத்தின் வாழ்வின் எழுச்சி கருத்திட்டத்தின் மூலம் ரூபா 100 மில்லியன் செலவில் மரதகஹமுலவில் 5 ஏக்கர் காணியில் சுமார் ரூபா 100 கோடி பெறுமதியான நெற் தொகையை களஞ்சியப்படுத்தக் கூடிய நெற் களஞ்சியத் தொகுதியொன்று அமைக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா;
- (ஆ) (i) தற்போது இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற் தொகையின் அளவு எவ்வளவு;
- (ii) இக்களஞ்சியத்துடன் இணைந்து செயலாற்றுகின்ற வர்த்தகர்களின் எண்ணிக்கை யாது;
- (iii) களஞ்சியத்தில் அரிசி விற்பனை நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தக சங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதா;
- (iv) இங்கு இறுதியாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெற்தொகை எவ்வளவு;
- (v) இந்த நெற் தொகைகள் யாருக்கு எந்த காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது;
- (vi) இக்களஞ்சியத்திலிருந்து முழுப் பயனைப் பெற்றுக் கொள்வதற்கானதொரு வேலைத்திட்டம் உள்ளதா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

798/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 வரவு செலவுத் திட்டம் மூலம் புற்றுநோய் வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
- (ii) புற்றுநோய் அலகுகளின் அபிவிருத்திக்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் யாவை என்பதையும்;
- (iii) தென் மாகாணத்துக்காக நிறுவப்படவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் ஏற்கனவே புற்றுநோய் அலகு உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் அலகினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்துமாறு Sri Lanka College of Oncologists நிறுவனத்தினால் கேட்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) அந்த வேண்டுகோள் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
- (v) ஆமெனில், கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் அலகின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

802/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த காலங்களில் வட மாகாணத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வலதுகுறைந்த நிலைமைக்கு உள்ளான ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
- (ii) வட மாகாணத்தில் வலதுகுறைந்தவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை பெறுகின்ற ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
- (iii) வலதுகுறைந்த நிலைக்கு ஆளாகியுள்ள போதிலும், எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாத ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) வலதுகுறைந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவை, சகல வலதுகுறைந்த ஆட்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

531/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டு முடிவடையும் போது இலங்கையில் ஆட்டுப்பால் உற்பத்தியை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆட்டுப்பால் உற்பத்தி எத்தனை லீட்டர்கள் என்பதையும்;
- (iii) 2015 ஆம் ஆண்டு முடிவில் இலங்கையிலிருந்த ஆடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) ஆட்டுப்பால் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு அக்கைத்தொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி வசதிகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) ஆடுகளின் தொகையை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

737/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
 - (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
 - (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
 - (iii) தனியார் துறை;
 - (iv) கைத்தொழில்துறை;
 - (v) விவசாயத்துறை;
 - (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

803/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க வலதுகுறைந்தோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், வலதுகுறைந்தோர்கள் பிரவேசித்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில், சேவை வழங்கும் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் வலதுகுறைந்தோர்களுக்காக விசேட பிரவேச வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்பதையும்;
- (ii) குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டு எட்டு ஆண்டுகளினுள், அரச மற்றும் தனியார் சேவை வழங்கலை மேற்கொள்ளும் சகல கட்டிடங்களிலும் வலதுகுறைந்தோர்களுக்கு பிரவேசித்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் குறித்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பதையும்;
- (iii) அரச மற்றும் தனியார் சேவை வழங்கும் நிறுவனங்களில் இதுவரை மேற்குறிப்பிடப்பட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படாதுள்ள நிலமை காணப்படுகின்றதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) வலதுகுறைந்தோர்களுக்கு இலகுவில் பிரவேசித்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மேற்குறிப்பிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

536/ '16

கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) மேற்படி ஆட்களுக்கு மத்தியிலுள்ள HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) போதைப் பொருள் பயன்படுத்துவோர் மற்றும் HIV தொற்று உள்ளிட்ட சமூக நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில் அந்நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

738/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் களுத்துறை மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 21, புதன்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

543/ '16

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது இலங்கையில் காணப்படுகின்ற HIV தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) இவர்களில் எயிட்ஸ் நோயாளர்களென அடையாளங் காணப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) எயிட்ஸ் நோயின் காரணமாக கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் மரணித்த ஆட்களின் எண்ணிக்கை வருட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
- (iv) HIV காரணமாக இதுவரை மரணித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) HIV தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஆட்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்கச் செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- (iii) HIV பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

739/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் களுத்துறை மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

545/ '16

கௌரவ புத்திக பத்திறண,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தென்னம்பாணியின் மூலம் பல உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்பதையும்;
- (ii) இது சீனிக்குப் பதிலாக பயன்படுத்தக் கூடிய சுகாதாரப் பாதுகாப்பான ஒரு மாற்றமாகும் என்பதையும்;
- (iii) இந்த கைத்தொழில் மூலம் பெருமளவிலான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதையும்;
- அவர் ஏற்றுக் கொள்வாரா?
- (ஆ) (i) தென்னம் பாணி மற்றும் கருப்பட்டி உற்பத்தியை வாழ்வாதாரமாகக் கொண்ட எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக கணிப்பீடொன்று செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) அவ்வாறெனின் அந்த எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) தென்னம் பாணி மற்றும் கருப்பட்டி உற்பத்தித் தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) அவ்வாறெனின், அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

740/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை; ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரசு நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

546/ '16

கௌரவ புத்திக பத்திறண,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கித்துள் பாணியின் மூலம் பல உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்பதையும்;
- (ii) இது சீனிக்குப் பதிலாக பயன்படுத்தக் கூடிய சுகாதாரப் பாதுகாப்பான ஓர் மாற்றீடாகும் என்பதையும்;
- (iii) இந்தக் கைத்தொழில் மூலம் பெருமளவிலான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதையும்;
- அவர் ஏற்றுக் கொள்வாரா?

- (ஆ) (i) கித்துள் பாணி மற்றும் கருப்பட்டி உற்பத்தியை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக கணிப்பீடொன்று செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்த எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) (i) கித்துள் பாணி மற்றும் கருப்பட்டி உற்பத்தித் தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்த நடவடிக்கை யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

741/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரசு நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 22, வியாழக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

547/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் தங்கம் மற்றும் வெள்ளிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்தொகையானோர் உள்ளனரென்பதையும்;
- (ii) தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றத்தினாலும் வேறு காரணங்களினாலும் இந்த கைத்தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றதென்பதையும்;
- (iii) இந்த கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில்களை இழக்கவேண்டிய இடர்நேர்வு நிலவுகின்றதென்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்கிறாரா?
- (ஆ) (i) மேற்படி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது;
- (ii) அந்த ஆட்களுக்கு புதிய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்துகொள்ள அரசாங்கத்தினால் சலுகைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
- (iii) ஆமெனில், அச்சலுகைகள் யாவை;
- என்பதைஅவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) தங்கம் மற்றும் வெள்ளி விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

742/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

581/16

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2005 ஆம் ஆண்டில் விசேட தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள தென் மாகாண சபையின் முதலாம் வகுப்பைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) தென் மாகாண சபையின் ஆட்சேர்ப்பு நடைமுறையின் பிரகாரம், 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதலாம் தர பொது சுகாதார பரிசோதகர்களிடம் இருந்து வருடாந்தம் விண்ணப்பங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா ?

- (ஆ) (i) 2013 ஆம் ஆண்டில் விசேட தர பதவியுயர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் வரை 2005 ஆம் ஆண்டுக்கு பின் ஓய்வுப்பெற்ற தகைமைகளை பூர்த்தி செய்துள்ள முதலாம் வகுப்பைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
- (ii) அநீதிக்கு ஆளாகியுள்ள மேற்படி உத்தியோகத்தர்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) 2013 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்பட்டதன் பின்னர் ஓய்வுபெற்றுள்ள விசேட தரத்திற்கு உரிய பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
- (ii) மேற்படி விசேட தரப் பதவிகளை வழங்குவதற்காக மூப்புரிமை பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்,
- (iii) 2013 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்பட்டதன் பின்னர் மூப்புரிமை பட்டியலின் பிரகாரம் ஓய்வு பெற்றுள்ள விசேட தரத்திற்குரிய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படும் திகதி யாதென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

743/16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,

- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;

இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மருத்துவர்களுக்குச் சொந்தமான மருத்துவ நிலையங்களினுள் அதற்கு இணைந்ததான மருந்தகங்களில் உள்ள மருந்துகள் தொடர்பாகவும் அவ்விடங்களின் தரம் தொடர்பாகவும் பரிசோதிப்பதற்கான பொறிமுறையொன்று உள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், இறுதியாக அத்தகைய தளப் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (iii) அதன்போது தரநியமங்களுக்குப் புறம்பான இடங்களின் நிமித்தம் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) மருத்துவ நிலையங்களுக்குச் சொந்தமாகவும், அவற்றுடன் இணைந்ததாகவும் பேணிவரப்படுகின்ற மருந்தகங்களின் தரத்தினை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் குருணாகல் மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரசு நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 23, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

585/ '16

கௌரவ புத்திக பத்திரன்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சுகாதார அமைச்சருக்கு இணைக்கப்பட்டுள்ள கொழும்பு 10, உயிர் மருத்துவ பொறியியல் சேவைகள் அலுவலகத்தில் பணியாற்றும் உயிர் மருத்துவ பொறியியலாளரான சுபசிங்க ஆர்ச்சிகே கருணாதிலக்க என்பவருக்கு பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் அல்லது சுகாதார அமைச்சினால் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்த ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்ட மற்றும் முடிவடைந்த திகதி யாதென்பதையும்;
- (iii) அந்த ஒழுக்காற்று விசாரணையின் பெறுபேறு யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) இந்த உத்தியோகத்தர் 2008 தொடக்கம் 2014 வரை வெளிநாடு சென்ற தடவைகள் எத்தனையென்பதையும்;
- (ii) உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வெளிநாடு சென்றாரா அல்லது தனிப்பட்ட அலுவல்களுக்காக வெளிநாடு சென்றாரா என்பதை ஒவ்வொரு பயணத் தடவைகளின் படி வெவ்வேறாகக் குறிப்பிடுவாரா என்பதையும்;
- (iii) மேற்படி வெளிநாட்டுப் பயணங்களுக்காக அமைச்சினால் ஏற்கப்பட்ட செலவினம் ஒவ்வொரு பயணத்தடவைகளுக்காக வெவ்வேறாக யாதென்பதையும்;
- (iv) மேற்கூறிய வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட நாட்கள், லீவு அனுமதித்த உத்தியோகத்தரின் பெயர் ஒவ்வொரு பயணத்துக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

745/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் குருணாகல் மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

586/ '16

கௌரவ புத்திக பத்திறண,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக கடன் மற்றும் உதவிகள் பெறப்பட்ட நாடுகள் யாவை என்பதையும்;
- (ii) அவ்வாறு பெறப்பட்ட கடன் மற்றும் உதவிகளின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) அம்பாந்தோட்டை துறைமுகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை,
- (i) அதன் வருமானம்;
- (ii) அந்த வருமானத் தலைப்புகள்;
- (iii) அதன் செலவினங்கள்;
- (iv) அந்த செலவினத் தலைப்புகள்;
- (v) அடைந்த இலாபம் அல்லது நட்டம்;
- ஒவ்வொரு ஆண்டு ரீதியாக வெவ்வேறாக யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

746/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மாத்தறை மாவட்டத்தில்,
- (i) பதிவு செய்திருந்த ஊழியர் நம்பிக்கை நிதியக் (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.ந.நி. (ETF) கணக்குகளின் எண்ணிக்கை,
- (i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;
- (ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;
- (iii) தனியார் துறை;
- (iv) கைத்தொழில்துறை;
- (v) விவசாயத்துறை;
- (vi) சேவைத் துறை;
- இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

587/ '16

கௌரவ புத்திக பத்திரண,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவின், அம்பாறை நகர சபை ஆளுகைப் பிரதேசத்தில் “இந்திரசாரபுர” கிராம உத்தியோகத்தர் பிரிவின், அம்பாறை – உறுணை பிரதான வீதிக்கு நேராக, அம்பாறை அரசாங்க அதிபர் மாளிகைக்கு அண்மித்ததாக அமைந்துள்ள பீ.பீ.அம் 827 கடத்திரல் வரைபட இலக்கம் 28001 மற்றும் 686 ஆம் துண்டு இலக்க, 0.436 ஹெக்டேயர் காணி 1977 ஆம் ஆண்டில் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் டி.எஸ். சேனாநாயக்க ரூபகார்த்த சபைக்கென ஒதுக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) 1999.02.03 ஆம் திகதிய அம்/பிர.லே/99/10 ஆம் இலக்க நிலஅளவை உத்தரவுக்கமைய மேற்படி காணிக்கு தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுக்கு நீண்ட கால குத்தகை உறுதிகளை வழங்குவதற்காக நிலஅளவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உறுதிகள் அல்லது வேறு அளிப்புப் பத்திரங்கள் இருப்பின், அவற்றின் பிரதிகளை இச் சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

747/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மாத்தறை மாவட்டத்தில்,

(i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;

(ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;

ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,

(i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;

(ii) பகுதியளவிலான அரச நிறுவனங்கள்;

(iii) தனியார் துறை;

(iv) கைத்தொழில்துறை;

(v) விவசாயத்துறை;

(vi) சேவைத் துறை;

இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

2016 ஒக்தோபர் 04, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

389/ '15

- கௌரவ புத்திக்க பதிரண,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
- (அ) (i) இலங்கையில் இஞ்சிச் செய்கைக்கு பூஞ்சண நோய் தொற்றியுள்ளதென்பதையும்;
(ii) இதனால் களுத்துறை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இஞ்சிச் செய்கைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
(iii) தற்போது இஞ்சி விலை மிக கீழ் மட்டத்தில் இருக்கின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி பூஞ்சணத்தினாலான சேதத்தை தடுப்பதற்கு கமத்தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
- (இ) (i) 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சியின் அளவு எத்தனை கிலோகிராம் என்பதையும்;
(ii) நாட்டுக்குத் தேவையான இஞ்சியின் அளவை நாட்டினுள் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனின், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) இஞ்சி இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) (i) இஞ்சி விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனின், அது எவ்வாறு என்பதையும்;
(iii) இஞ்சிச் செய்கையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் வேறு வழிமுறைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (உ) இன்றேல், ஏன்?

572/ '16

கௌரவ செயிட் அலி சாஹிர் மௌலானா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சம்மாந்துறை, அம்பாறை வீதி போடியார் தெரு, இலக்கம் 438 இல் வதியும் திரு. கே.எல். பஸ்லி நிசாரின் ஏலமைக்கான ஓய்வூதிய (ஓ.இல. 01-857916) விண்ணப்பமும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரம் 307 அறிக்கையும் தொடர்பில் (ஏலாமை நிலைக்கு ஆளான உண்மையான திகதியான 2006.04.18 ஆம் திகதியைக் குறிப்பிட்டு) Dss/FMG/PEN/DI/2013-2 ஆம் இலக்க மற்றும் 2013.12.19 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் சம்மாந்துறை பிரதேச செலாளரினால் ஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளர் தலைமை அதிபதி அறிவுறுத்தப்பட்டுள்ளாரென்பதையும்;
(ii) ஆமெனில் இவரின் ஓய்வூதியத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் அறிவாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

595/ '16

கௌரவ லக்கீ ஜயவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிதிக் கம்பெனிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி கம்பெனிகள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் யாவை;
- (iii) ஒருசில நிதிக் கம்பெனிகள் வாடிக்கையாளர்களுக்கு சிரமமேற்படுகின்ற விதத்தில் செயலாற்றுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) அக்கம்பெனிகளின் செயற்பாடுகள் காரணமாக சிரமங்களுக்கு இலக்காகிய வாடிக்கையாளர்கள் மேற்படி கம்பெனிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனரென்பதை அவர் அறிவாரா;
- (ii) ஆமெனில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களைக் குறைப்பதற்காக நிதி நிறுவனங்களை ஒழுங்குமுறையாக்க முறைசார்ந்த வழிமுறையொன்றை வகுப்பாரா;
- (iii) ஆமெனில், அத்திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

610/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் NIMOTUZUMAB எனும் மருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தடவைகள் எத்தனை;
- (ii) இம்மருந்து இறக்குமதி செய்யப்பட்ட திகதிகள் யாவை;
- (iii) ஒவ்வொரு தடவையிலும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தின் அளவு, அதற்கென செலவு செய்யப்பட்ட பணத்தொகை, இறக்குமதி செய்த கம்பனி வெவ்வேறாக யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) இம்மருந்தை இறக்குமதி செய்வதற்கு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையிடம் அல்லது வெறேதேனும் நிறுவனத்தில் குறிப்பிட்ட கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், அத் திகதிகள் யாவை;
- (iii) மேற்படி மருந்து இன்னமும் பரீட்சார்த்த மட்டத்தில் இருக்கின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

622/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) ஊவா மாகாணத்தின் முதலமைச்சர் மாகாணசபை கணக்கொன்றை தனது சொந்த பாவனைக்காக கையேற்றுள்ளமையை அவர் அறிவாரா என்பதையும்;
- (ii) இருப்பிலுள்ள நிதி ஒழுங்குவிதிகளுக்கும் மாகாணசபை விதிகளுக்கும் அது எந்தளவிற்கு இணங்குகின்றதென்பதையும்;
- (iii) எதேனும் சட்டவிரோத அல்லது முறைகேடான கொடுக்கல் வாங்கல் நடந்திருப்பின், அது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கையை இச்சபைக்கு அறிவிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

628/ '16

கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே,— அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2001 -2004 காலப் பகுதியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் விற்பனை அல்லது நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனிகளுக்கு அல்லது ஆட்களுக்கு வழங்கப்பட்ட அரசு பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தோட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி தோட்டங்களின் பெயர்கள், அவற்றின் ஏக்கர்களின் அளவு, விற்பனை செய்யப்பட்ட அல்லது குத்தகைக்கு வழங்கப்பட்ட பணத்தொகை, விற்பனை அல்லது குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட கம்பனிகள் அல்லது ஆட்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iii) மேற்படி தோட்டங்கள் அமைச்சரவை அங்கீகாரம், திறந்த கேள்விபத்திர நடைமுறை அல்லது அரசு விலை மதிப்பீட்டின் கீழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) அவ்வாறான எவ்வித நிபந்தனைகளுமின்றி மேற்படி காணிகள் விற்பனை செய்யப்பட்டு அல்லது குத்தகைக்கு விடப்பட்டு இருக்குமாயின், மேற்படி காணிகளை மீள அரசு கவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

635/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதாக கடந்த தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிக்கிணங்க மேற்படி முரண்பாடு நீக்கப்பட்டுள்ளதா;
- (ii) ஓய்வூதிய முரண்பாடுகளை சரிசெய்து செலுத்தும்வரை ஒரே தடவையில் 2 மாதங்களுக்காக செலுத்தப்பட்ட கொடுப்பனவு பின்னர் மீள அறவிடப்பட்டுள்ளதா;
- (iii) ஓய்வூதியம் செலுத்துகையில் அச்சம்பளத்தில் விதவைகளுக்கு செலுத்திய பணத்தொகை கழிக்கப்பட்டுள்ளதா;
- (iv) முன்பு ஓய்வூதியம் செலுத்துகையில் 21 வயதுக்கு குறைந்த விவாகம் செய்யாத பெண் பிள்ளைகளுக்கும் 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கும் இருந்த ஓய்வூதிய உரித்துரிமை இன்றளவில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

642/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) அரசியலமைப்புக்கான 19 ஆம் திருத்தச் சட்டத்தை அல்லது சட்டத்தின் எண்ணக்கருப் பத்திரமொன்றை வரைவு செய்வதற்காக எவரேனும் சில ஆட்களுக்கு கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) கொடுப்பனவைப் பெற்ற ஆட்களின் பெயர்கள், கொடுப்பனவு செலுத்தப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் ஒவ்வொருக்கும் செலுத்தப்பட்ட தொகை தனித்தனியாக யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

650/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2015.10.01 முதல் 2016.03.30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) இவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) இவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட நடைமுறை யாது என்பதையும்;

(iv) இவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட பணியாட்டொகுதியில் வெற்றிடங்கள் காணப்பட்டனவா என்பதையும்;

(v) ஆமெனில், காணப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பணியாட்டொகுதி வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(vi) ஒவ்வொருவரும் தெரிவு செய்யப்பட்ட அளவுகோல்கள் தனித்தனியே யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

658/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்கச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்படுகின்ற காதி நீதிபதிகளுக்கு வழங்கப்படுகின்ற ரூபா 6,000/- மாதாந்தக் கொடுப்பனவு மற்றும் எழுதுனர் கொடுப்பனவு உள்ளிட்ட அலுவலக வசதிகளுக்காக வழங்கப்படுகின்ற ரூபா 5,000/- கொடுப்பனவு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

(ii) தற்போதைய வாழ்க்கைத்தரம் மற்றும் செலவுகளை கருத்திற்கொண்டு அக்கொடுப்பனவை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

664/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் அல்லது இந்திய கம்பெனியொன்றுடன் உடன்படிக்கையொன்றை அல்லது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அவ்வுடன்படிக்கையை அல்லது இணக்கப்பாட்டை இச்சபையில் சமர்ப்பிப்பாரா;
- (iii) இவ்வுடன்படிக்கைக்கான அல்லது இணக்கப்பாட்டுக்கான அமைச்சரவையினதும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினதும் அங்கீகாரம் மற்றும் அவதானிப்புக்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பாரா;
- (iv) அவ்வொப்பந்தம் உரிய கம்பெனிக்கு வழங்கப்பட்டது திறந்த கேள்விப்பத்திர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதன் மூலமா;
- (v) ஒப்பந்தத்தின்படி துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக ஏற்க நேரிடும் பணத்தொகை எவ்வளவு;
- (vi) நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

701/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட மூலதன நிதி ஏற்பாடு எவ்வளவென்பதையும்;
- (ii) 2016.03.01 ஆம் திகதிக்கு பின்னர், மேற்படி ஆணைக்குழுவினால் மூலதன நிதி ஏற்பாடுகள் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் யாதென்பதையும்;
- (iii) ரூபா 123 மில்லியன் மூலதன நிதி ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, 2016 ஆம் ஆண்டுக்காக மேலதிக மூலதன நிதி ஏற்பாடுகளுக்கான வேண்டுகோள் நிதி அமைச்சுக்கு கிடைத்துள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், மேற்படி மேலதிக நிதி ஏற்பாடுகள் கோரப்படுவதன் நோக்கம் யாதென்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

709/ '16

கௌரவ எஸ். வியாமேந்திரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2015 சனவரி மாதம் 08 ஆம் திகதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை கல்வி அமைச்சில் சிற்றாழியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி நியமனங்கள் வழங்கப்படுகையில் பரிசீலிக்கப்பட்ட தகைமைகள் யாவை என்பதையும்;
- (ii) அவ்வாறு எத்தனை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;
- (iii) மேற்படி நியமனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iv) மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள தமிழ் சிற்றாழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

710/'16

கௌரவ பிரசன்ன ரணதுங்க,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.08 ஆம் திகதியளவில் சமுர்த்தி உதவியைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவியைப் பெற்றுக்கொடுப்பதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2016.04.30 ஆம் திகதியளவில் சமுர்த்தி உதவியைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் செலவிட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

711/'16

கௌரவ ஆனந்த அளுக்கமகே,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டில் கங்க இஹல பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தின், கிராஉல்ல பிரிவில் விவசாய ஊக்குவிப்பாளராக கடமையாற்றும் உபாலி குமார கித்சிறி என்பவர் மோசடியான முறையில் அரசாங்க பணத்தை பயன்படுத்தி தமது சொந்த வீட்டுக்கு வீதியொன்றை நிர்மாணித்துள்ளார் என்பதையும்;
- (ii) மேற்படி வீதி கங்க இஹல கோரலே பிரதேச சபைக்கு உரித்தானதல்ல என்பதையும்;
- (iii) அனுமதியின்றியும் பலவந்தமாகவும் கிராஉல்ல விகாரைக்கு சொந்தமான வயல் காணியை நிரப்பி நிர்மாணிக்கப்பட்டதென்பதையும்;
- (iv) மேற்படி வீதியை நிர்மாணிப்பதற்கு அரசாங்க பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
- (v) தனிப்பட்ட வீதியொன்றுக்கு அரசாங்க பணத்தை செலுத்துவதற்கும் அனுமதியின்றி வயல் காணியை நிரப்புவதற்கும் அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) மேற்படி விடயம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?